




**அனைத்து குடிமக்களுக்கும் நியாயமான பிரதிநிதித்துவம்**



**ப.:வ்ரல்**

**தேர்தல் முறைமையின் சீர்திருத்தங்களுக்காக பாராளுமன்றத்  
தெரிவுமுயற்சி ப.:வ்ரலின் முன்மொழிவுகள்  
2021**



## பொழிப்பு

ஃஃஃ ஃஃஃ	01 - 30
தமிழ் பிரிவு	35 - 65
<b>English section</b>	71 - 93
இணைப்புகள்	94 - 117
■ முன்னுரை	35
■ தேர்தல் சீர்திருத்த விசேட தெரிவுக் குழு தொடர்பான பின்னணி	37
01. ஜனநாயக அரசியல் முறைமைகளில் பிரதிநிதித்துவ முறைமையொன்றில் காணப்பட வேண்டிய அடிப்படைப்பண்புகள்.	39
02. முற்படுத்தப்பட்ட வாக்களிப்பு முறைமையின் தேவைப்பாடு	45
03. வேட்பாளர்களின் செலவினங்களை மட்டுப்படுத்தல்	50
04. தேர்தல்களை ஒரே நாளில் நடாத்துதல்	51
05. தேர்தல்கால அட்டவணையொன்றை நடைமுறைப்படுத்தல்	51
06. தேர்தல் செயன்முறை, தற்போதைய தேர்தல் சட்டங்கள் என்பவற்றிலுள்ள குறைபாடுகளை இனங்கண்டு சீராக்கம் செய்தல்	52
07. போதியளவிலான பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தல்	56
08. சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்துகைகள்	57
09. தேசியப் பட்டியலினூடாக உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல்	57
10. தேர்தல் ஆணைக்குழு	58
11. அரசியல் கட்சிகளைப் பதிவு செய்தல்	59
12. அனைத்து வாக்காளர்களினதும் வாக்குரிமையை உறுதிப்படுத்தல்	61
13. வேட்பாண்மை	63
14. மக்கள் பிரதிநிதிகள் கட்சி மாறுதல்	64
15. பிரஜைகளின் கடமைப் பொறுப்புகள்	64
16. உறுப்புரிமை உரித்தற்றுப்போகும் சந்தர்ப்பங்கள்	65
17. எல்லை நிர்ணயம்	65



## முன்னுரை



இலங்கையில் தேர்தல் முறைமைகளை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட சகல பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கும் பெவ்ரல் அமைப்பு தனது முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது. அத்துடன் 2021 மே மாதம் 05 ஆம் திகதி சபாநாயகரால் தேர்தல்முறைமைகளை திருத்தத் செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கும் பெவ்ரல் அமைப்பு தனது முன்மொழிவுகளை எழுத்து மூலமாக சமர்ப்பித்தது. அது மட்டுமன்றி அந்த முன்மொழிவுகளை 2021 ஜூலை மாதம் 14 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில், பாராளுமன்றத் தெரிவுக் குழு முன்னிலையில் வாய்மொழி மூலமாகவும் சமர்ப்பித்தது.

இந்த தெரிவுக் குழு தெரிவு செய்யப்பட்ட உடனே நாம் இதைப் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்திய அதேவேளை அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கவும் அவர்களை ஊக்குவித்தோம். அத்துடன் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளுடனும் இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நாங்கள் வேண்டுகோள் முன்வைத்த அதேவேளை சில அரசியல் கட்சிகளுடன் நேருக்கு நேர் கலந்துரையாடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. வேறு சில கட்சிகளுடன் சூம் தொழில்நுட்பம் மற்றும் தொலைபேசி வாயிலாகவும் கலந்துரையாட முடிந்தது. பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களுடனும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டது.

இதற்கு மேலதிகமாக மாவட்ட மட்ட சிவில் சமூக அமைப்புகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பெவ்ரல் ஒருங்கிணைப்பாளர்கள், இயக்குநர்கள் குழு மற்றும் பணியாளர்கள் உட்பட பல அமைப்புகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு பெவ்ரல் அமைப்பு இந்த முன்மொழிவுகளைத் தயாரித்தது.

இதற்கென ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் பெவ்ரல் அமைப்பு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இந்த முன்மொழிவுகள் எதிர்காலத்தில் தேர்தல் திருத்தங்களை மேற்கொள்கின்ற போது பாராளுமன்றத்தெரிவுக் குழுவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாம் நம்புகிறோம்.

ரோஹண ஹெட்டிஆரச்சி  
நிறைவேற்றுப் பணிப்பாளர்  
பெவ்ரல் அமைப்பு



---

## தேர்தல் சீர்திருத்த விசேட தெரிவுக் குழு தொடர்பான பின்னணி

---

### தேர்தல் சீர்திருத்தம் பற்றிய தெரிவுக் குழு - 2003

2003 ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி தேர்தல் சீர்திருத்தம் பற்றிய விசேட பாராளுமன்ற தெரிவுக் குழு நியமிக்கப்பட்ட அதேவேளை, அதன் இடைக்கால அறிக்கை 2004 ஜனவரி மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த தெரிவுக் குழுவிற்கும் பெவ்ரல் நிறுவனம் தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்த அதேவேளை, அவ் விசேட தெரிவுக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் வாக்களிப்பின் போது வாக்காளர்களை அடையாளம் காண்பதற்காக தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற சட்ட ஏற்பாடு உள்ளடக்கப்படும் வகையில் 2004 ஆண்டின் 14 ஆம் இலக்க தேர்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. (பின்னர் 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் பெவ்ரல் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து மேற்படி சட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வந்தது.)

### தேர்தல் சீர்திருத்தம் பற்றிய தெரிவுக் குழு - 2006

2006 ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் தேர்தல் சீர்திருத்தம் பற்றிய தெரிவுக் குழு பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்ட அதேவேளை அதன் போதும் அக்குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டவர் தினேஷ் குணவர்தன அவர்களாவர். அக்குழுவின் இடைக்கால அறிக்கை 2007 ஜூன் மாதம் 05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

அத்துடன் 2006 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் மகாகண சபைத் தேர்தலிலும் கலப்பு தேர்தல் முறைமை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மேற்படி தெரிவுக் குழுவினால் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு பெண்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தும் வகையிலான ஏற்பாடுகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டத்திலும் மாகாண சபைத் தேர்தல் சட்டத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேற்படி இரண்டு விசேட தெரிவுக் குழுக்களினாலும் முன்வைக்கப்பட்ட பல பரிந்துரைகள் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

2021 ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி வெளிநாட்டிலுள்ளவர்கள் அமைச்சர் மற்றும் சபை முதல்வருமாகிய தினேஷ் குணவர்தன அவர்கள், “தேர்தல்கள் மற்றும் வாக்கெடுப்பு கட்டமைப்பிலும் சட்ட திட்டங்களிலும் சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், அது தொடர்பில் அவசியமான திருத்தங்களை முன்வைப்பதற்குமான விசேட தெரிவுக் குழு நியமிக்கப்பட வேண்டும்” என்ற பிரேரணை ஒன்றினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்“

2021 மே மாதம் 05 ஆம் திகதி சபாநாயகரால் 14 உறுப்பினர்களைக் கொண்ட இந்த தெரிவுக் குழுவுக்காக உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்“ அதன்படி தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல்கள் மற்றும் வாக்கெடுப்பு கட்டமைப்பிலும் சட்ட திட்டங்களிலும் காணப்படுகின்ற குறைபாடுகளை அடையாளம் காண்பதும் அதற்கென மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை பரிந்துரை செய்வதும் இவ்விசேட பாராளுமன்ற தெரிவுக் குழுவின் பணியாக அமைந்தது.

2021 மே மாதம் 17 ஆம் திகதி முதல் தடவையாக ஒன்று கூடிய குழு, மக்களிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வது பொருத்தமானதென தீர்மானித்த அதேவேளை அதன்படி, 2021 ஜூன் மாதம் 19 ஆம் திகதி வரையில் தமது முன்மொழிவுகளை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு பத்திரிகை மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்தது.

நாட்டில் நிலவிய கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்த கால எல்லையை நீடிக்குமாறு பெவ்ரல்



நிறுவனம் வேண்டிக் கொண்ட அதேவேளை அதன் படி அதற்கான காலப்பகுதி ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டது. மேற்படி குழுவில் அமைச்சர் தினேஷ் குணவர்தன (தலைவர்), அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா, அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆர்ச்சி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் விமல் வீரவங்ச, அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், அநூர குமார திசாநாயக்க (பா.உ), கபீர் ஹஷீம் (பா.உ), ரஞ்சித் மத்தும பண்டார (பா.உ), மனோ கணேசன் (பா.உ), எம்.ஏ. சுமந்திரன் (பா.உ), மதுர விதானகே (பா.உ) மற்றும் சாகர காரியவசம் (பா.உ) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட அதேவேளை, பின்னர் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் அவர்களும் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அத்துடன் மேற்படி குழு உறுப்பினர்களுக்கு அவசியமான தொழில்நுட்ப ஒத்துழைப்பினை பெற்றுக் கொடுப்பதற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே, கலாநிதி அநூர கருணாதிலக, சட்டத்தரணி சுரேன் பிரணாந்து, பேராசிரியர் பீ. பாலசுந்தர்பிள்ளை மற்றும் பாலச்சந்திரன் கௌதமன் ஆகிய ஐவரை உள்ளடக்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

ஈர்க்கப்பட வேண்டிய விடயங்கள்

1. ஜனநாயக அரசியல் முறைமைகளில் பிரதிநிதித்துவ முறைமை யொன்றில் காணப்பட வேண்டிய அடிப்படைப் பண்புகள்
  - I. அனைத்து மக்கள் கருத்துக்களுக்கும் அவ்வவற்றின் இயலளவுக்கு மேற்பட உண்மையான பிரதிநிதித்துவமொன்று சட்டவாக்கத் துறைக்குள் உரித்தாதல் வேண்டும். இத்தகைய நிலைமையொன்றில் சட்டவாக்கத்துறையின் உருவாக்கத்திற்காக தேர்தல் மாவட்டங்கள் நிறுவப்படும் விதம், வாக்காளர் வாக்கினை அளிக்கின்ற விதம், வாக்குகள் எண்ணப்படவேண்டிய விதம், தெரிவு மேற்கொள்ளப்பட வேண்டிய விதம், சட்டவாக்கத்துறையின் வெற்றிடம் நிரப்பப்பட வேண்டிய விதம் ஆகிய அடிப்படை அம்சங்கள் உள்ளீர்க்கப்படல் வேண்டும்.
  - II. பிரதிநிதித்துவ முறைமையொன்றில் உள்ளீர்க்கப்பட வேண்டிய அடிப்படை ஜனநாயக அம்சம் யாதெனில், அது எளிதானதாயிருத்தல் வேண்டுமென்பதாகும். அது ஒவ்வொரு வாக்காளரினாலும் இலகுவில் புரிந்துகொள்ளத் தக்கதாயிருத்தல் வேண்டும்.
  - III. நிலையான அரசொன்றை தாபித்துக் கொள்வதற்கான ஆற்றல் காணப்படல் வேண்டும். நிறைவேற்று (ஜனாதிபதி முறைமையொன்றில் இது அந்தளவு தூரம் தாக்கம் செலுத்த மாட்டா)
  - IV. தேர்தல் முறைமை தொடர்பாக மக்களின் நம்பகத்தன்மை

தேர்தல் முறை எத்துணை சிறப்பானதாகக் காணப்பட்ட போதிலும், அது தொடர்பாக மக்களிடையே நம்பகத் தன்மை காணப்படாவிடின், அதன் அடிப்படைக் குறிக் கோள் சிதைந்து விடுகின்றது. ஆதலால் அதன் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படும் விதத்தில் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்

நாடொன்றின் தேர்தல் முறைமையைத் தீர்மானிக்கின்ற போது அது தன்னிச்சையாக நடந்தேறமுடியாது. தேர்தல் முறைமை எப்பொழுதும் அந்நாட்டின் அரசியல் அமைப்பின் மாதிரியுடன் சமவிதத்தில் இணைந்து பயணித்தல் வேண்டும். அதாவது அரசியல் ரீதியான நிறைவேற்றுத்துறையின் இயல்பு இங்கு கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். அத்தகைய மாதிரிகள் சில தொடர்பாக இங்கு சுட்டிக்காட்ட முடியும்.

- ❖ அமைச்சரவை நிறைவேற்றுத்துறை மாதிரி
- ❖ ஜனாதிபதி நிறைவேற்றுத்துறை மாதிரி
- ❖ ஜனாதிபதி அமைச்சரவை கலப்பு மாதிரி

அதாவது எந்தவோர் அரசியல் முறைமையிலும் அரசியல் கலாச்சாரத்தின் இயல்பு, வாக்காளர்களின் நடத்தைகள்செயற்படுகின்ற விதம், அரசியல் கட்சி முறைமையின் இயல்பு என்பன பிரதிநிதித்துவ முறைமையின் செயன்முறையில் தாக்கம் செலுத்தும். இதற்கு மேலதிகமாக நாம் புதிய பிரதிநிதித்துவ முறைமையொன்றை கருத்திலெடுக்கின்ற போது நுட்ப விடயங்களிலும் பார்க்க பிரதிநிதித்துவ முறையின் அத்தியாவசிய விடயங்கள், பிரதிநிதித்துவ முறைமையின் தரம் என்பன தொடர்பான அதிகூடிய கவனம் ஈர்க்கப்படல் வேண்டும். அதேபோன்று தேர்தல் முறைமை நாட்டின் எதிர்கால பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியான அபிவிருத்தி தொடர்பாக கருத்திலெடுக்கப்பட்டு உருவாக்கப்படல்வேண்டும்.

2. நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமை தொடர்பான முறைப்பாடுகள் கருத்திலெடுக்கப்படல் வேண்டும்.
  - I. தொகுதிக்குப் பொறுப்புக் கூறுகின்ற மக்கள் பிரதிநிதியொருவர் காணப்படாமை
  - II. வாக்காளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கிடையிலான தூர இடைவெளி
  - III. அதிக செலவினம்
  - IV. ஊழல் பேர்வழிகள் வெற்றி பெறுவதற்கான அதிகசாத்தியப்பாடுகள்
- VI. உறுதியான அரசாங்கங்களை நிறுவ முடியாமை
3. எளிய பெரும்பான்மை முறை தொடர்பான முறைப்பாடுகள் கருத்திலெடுக்கப்படல் வேண்டும்.
  - I. பொதுமக்கள் கருத்து முறையாக பிரதிநிதித்துவம் செய்யப்படாமை (பல்கட்சி முறைமையில் உரிய பிரதேசத்தில் எண்ணிக்கையில் கூடியவர்கள் விருப்பம் தெரிவிக்காத ஒரு நபர் கூட நியமனம் செய்யப்பட முடியும். இரட்டைக் கட்சி முறைமையில் அத்தகைய நிலைமை ஒன்று ஏற்பட மாட்டா)
  - II. வாக்காளருக்கு வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான அவகாசம் கிடையாது.
  - III. வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் கட்சித் தலைவருக்கு மட்டற்ற அதிகாரம் உரித்தாகும்.
  - IV. மக்கள் பிரதிநிதிகள் தேசிய மட்டத்திலான தீர்மானங்களை எடுப்பதற்குப் பதிலாக தமது கட்சி ஆதரவாளர்கள் / பிரதேசம் என்பவற்றை அடிப்படையாக வைத்து தீர்மானங்களை எடுப்பதற்கான தூண்டுதல்களை ஏற்படுத்தும்.
  - V. வேட்பாளர்களுக்கு தமக்குரிய பெயர் குறித்த நியமனத்தைப் பெற்றுக்கொள்ளாதல் தீர்க்கமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஒரு விடயமாதலால், கட்சித் தலைவர் ஜனநாயக விரோத முறையில் நடந்து கொள்கின்ற போதிலும் அதற்கிணங்க செயலாற்றுவதற்குத் தூண்டப்படுவர்.
  - VI. நடைமுறையிலுள்ள அரசியல் கட்சி முறைமையின் தன்மைக்கேற்ப பொது மக்களின் ஆதரவற்ற ஆட்கள் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படக் கூடும்.
  - VII. சிற்சில தேர்தல் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு நிலைத்த வாக்குகளின் (**Block Votes**) இயல்பு காரணமாக வேட்பாளர்கள் விரும்பாமல் இருக்கக்கூடும் இதனால் பாராளுமன்றத்திற்குத் தேவையான மிக இன்றியமையாத ஆட்கள் அற்றுப் போகக் கூடும்
4. கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஏனைய சமூக, அரசியல் விடயங்கள்
  - I. புதிய தேர்தல் முறைமை நாட்டின் எதிர்கால பொருளாதார, அரசியல், சமூக அபிவிருத்தியின் பால் சாதகமான சூழமைவொன்றை உருவாக்கக் கூடிய ஒன்றாக விருத்தல் வேண்டும்.
  - II. புதிய முறைமையினூடாக நடைமுறையிலுள்ள முறைமையில் காணப்படுகின்ற குறைபாடுகள் அகற்றப்படல் வேண்டும்.
  - III. பொதுமக்களின் கருத்து நியாயமான விதத்தில் வெளிகாட்டப்படல் வேண்டும்.
  - IV. பாராளுமன்ற உறுப்புரிமைகளின் எண்ணிக்கை 225ஐத் தாண்டக்கூடாது.
  - V. புதிய முறைமை காரணமாக, அரசியல் கட்சிகளுக்கு தற்போது கிடைக்கப் பெற்றுள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சி அடையக் கூடாது.

மேற்குறித்த விடயங்கள் அனைத்தையும் கருத்திலெடுத்துப் பார்த்ததன் பின்னர் கீழ் குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பணம் செய்கின்றோம்.

**முன்மொழிவு இலக்கம் :1**

ஏற்கனவே நடைமுறையிலுள்ளவி கிதாசார பிரதிநிதித்துவ முறைமையை அதே விதத்தில் பேணிய வண்ணம் அதிலுள்ள குறைபாடுகளுக்குப் பொருத்தமான தீர்வுகளை நடைமுறைப்படுத்தல்

**முன்மொழிவு இலக்கம் : 2**

விகிதாசார அடிப்படையை அதே விதத்தில் வைத்துக்கொண்டு தொகுதிகள் மற்றும் பட்டியல்களுடன் கூடிய கலப்புத் தேர்தல் முறைமையொன்றை உருவாக்குதல்

இங்கு 50% : 50% என்ற விகிதாசாரம் மிகப் பொருத்தமானதென்பதோடு 60% : 40% என்பதும் கருத்தில் கொள்ளப்பட முடியும். பல் கட்சி முறைமையொன்று செயற்படுகின்ற நிலைமைக்கு மத்தியில் விகிதாசாரங்களின் இடைவெளி அதிகரிக்குமிடத்து, அதனூடாக பொதுமக்களின் கருத்து நீதியான முறையில் பிரதிநிதித்துவப்படுத்தப் படாமல் இருக்கக் கூடும். இத்தகைய சந்தர்ப்பங்களில் தொங்கு நிலை ஆசனங்கள் (Overhang Seats) ஒரு தீர்வாக இருந்தபோதிலும் அதனூடாக மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடிய சாத்தியமுண்டு.

**முன்மொழிவு இலக்கம் :3**

தேர்தல் மாவட்டத்தை சிறிதாக்குதல்

பூகோளக்காரணிகள், சனத்தொகை மற்றும் ஏனைய பல்லினத்தன்மைகள் என்பவற்றைக் கருத்திலெடுத்து, தற்போது காணப்படுகின்ற தேர்தல் மாவட்டங்களை 22ல் இருந்து 40 வரை அதிகரிக்கச் செய்து, நடைமுறையிலுள்ள முறைமையை அவ்வாறே பேணுவதனூடாக வேட்பாளர்களின் செலவினங்களைக் குறைக்க முடியுமென்பதோடு, வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களிடையிலான உறவினையும் விருத்தி செய்யமுடியும்.

மேற்குறித்த எந்த முன்மொழிவை அமல் செய்தபோதிலும் நிலவுகின்ற பலவீனங்களை குறைந்த மட்டத்தில் பேணுவதற்காக கீழ் குறித்த முறைமைகள் பின்பற்றப்படல் வேண்டும்.

## பலவீனம் 1

வேட்பாளருக்கு செலவிட வேண்டி வருகின்ற பெருந்தொகையான செலவினம், ஊழல் மோசடிகளுடன் கூடியநபர்களை வெற்றி அடையச் செய்வதற்கான கூடுதலான அவகாசம்

தீர்வு

### I. தேர்தல் செலவினங்களை மட்டுப்படுத்தல்

தேர்தல் முறைமை மாற்றமடைவதோடு மாத்திரம் வேட்பாளர் செலவிடுகின்ற செலவினங்கள் மட்டுப்படுத்தப்பட மாட்டா. தேர்தல் மாவட்டங்களை பரப்பளவில் சிறிதாக்கியபோதிலும், பண பலம் வாய்ந்த வேட்பாளர்களுக்கு அச்சிறிய தேர்தல் மாவட்டத்திலும் பெருந்தொகையான செலவினங்களைச் செலவிட முடியும். அது வாக்காளர்களை விலை கொடுத்து வாங்குமளவிற்கு விருத்தியடையச் செய்யலாம். இந்நிலைமையைத் தடுத்து நிறுத்துவதாயின் வேட்பாளர்களின் செலவினங்களை மட்டுப்படுத்துகின்ற சட்டமொன்று கொண்டுவரப்பட வேண்டுமென்பதோடு, அதனுடாக பணபலம் உள்ள, இல்லாத எவராலும் மேற்கொள்ள முடிந்தளவு செலவினம் ஓரளவிற்கு மட்டுப்படுத்தப்படலாம்.

II. சமூக விரோத வர்த்தக நடவடிக்கைகளுடாக நிதியீட்டல் வேட்பாண்மை அல்லது உறுப்புரிமையை இல்லாதொழிக்கும் விதத்திலான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதோடு, வேட்பாளர் ஒருவருக்கு ஒரு தனி நபரிடமிருந்து அல்லது நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ள முடிந்த உதவித்தொகையும் சட்ட ஏற்பாட்டின் ஊடாக மட்டுப்படுத்தப்படல் வேண்டும்.

III. பிரச்சார பணிகள் தரப்படுத்தப்படல் வேண்டும்.

IV. தேர்தல் ஆணைக்குழு வேட்பாளர் ஒவ்வொருவரும் தொடர்பான முக்கியமான விபரங்களை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையுடன் ஒவ்வொரு வீட்டுக்கும் பகிர்ந்தளித்தல் வேண்டும். அதனோடு தொடர்புடைய உரிய படிவத்தினை தேர்தல் ஆணைக்குழு வடிவமைத்துக் கொள்ளல் வேண்டும்

## பலவீனம் 2

தொகுதிக்குப் பொறுப்புக் கூறுகின்ற மக்கள் பிரதிநிதி ஒருவர் இல்லாமை வாக்காளர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் இடையிலான தூர இடைவெளி அதிகரித்துக் காணப்படுகின்றமை.

தீர்வு

I. உள்ளூராட்சி முறைமைக்குள் வட்டாரமொன்றிற்குப் பொறுப்புக் கூறுகின்ற உறுப்பினர் ஒருவர் தேவையான போதிலும், பாராளுமன்றத் தேர்தலில் அது வேறொரு

தோற்றப்பாட்டினைக் கொண்டிருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமைப் பொறுப்புக்கள், சட்டக்கொள்கைகளின் உருவாக்கம் மற்றும் நிதிக் கட்டுப்பாடு, மேற்பார்வை முறைகளோடு மட்டுப்படுத்தப்படல் வேண்டும். அத்தகைய சந்தர்ப்பமொன்றில், அவர் எந்த மாவட்டத்திலிருந்து அல்லது தொகுதியிலிருந்து வந்திருக்கிறார் என்பது முக்கியமானதல்ல.

II. அபிவிருத்திப்பணிகள், நலன்புரி நடவடிக்கைகள் என்பன நியாயமானதும் வெளிப்படைத் தன்மையுடன் கூடியதுமாக பகிர்ந்தளிக்கப்பட்டு, நாட்டின் எதிர்கால கட்டமைப்புக்கள் முறையாக செயற்படுத்தப்படுமாயின் தொகுதிக்கு உறுப்பினர் ஒருவர் நியமனம் செய்யப்பட வேண்டியது தீர்க்கமான ஒன்றல்லவெனலாம்,

III. வேட்புமனுப் பட்டியல்களைத் தயாரிக்கின்ற போது ஒவ்வொரு அரசியல் கட்சியும் சுயேச்சைக் குழுவும் அனைத்து தேர்தல் தொகுதிகளுக்கும் ஆகக்குறைந்தது அவர்களின் ஒரு பிரதிநிதியையேனும் பெயர் குறிக்கும் விதத்தில் வேட்புமனுக்களைத் தயாரிக்குமாறு விதித்தல் வேண்டும். அப்போது ஒவ்வொரு தொகுதிக்கும் எந்தக் கட்சியிலிருந்தேனும் ஓர் உறுப்பினர் வீதமாவது உரித்தாகும்.

IV. மேற்குறித்த முன்மொழிவு இலக்கம் 2 அல்லது 3 செயற்படுத்தப்படுவதனுடாக மக்கள் பிரதிநிதிக்கும் வாக்காளருக்கும் இடையிலான தூர இடைவெளி குறைந்த மட்டத்தில்பேணப்படும்.

### **பலவீனம் 3**

#### **நிலைத்து நிற்க முடியாத அரசாங்கங்கள் உருவாகின்றமை**

#### **தீர்வு**

I. விகிதாசார முறைமையை அறிமுகப்படுத்தியபோது பலவீனமான அரசாங்கங்கள் உருவாகுமென அநுமானிக்கப்பட்டபோதிலும், கடந்த கால அனுபவங்களைக் கருத்திலெடுத்துப் பார்க்கின்றபோது, விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையில் வலுவான அரசாங்கங்கள் உருவாகியுள்ளன. அதேபோன்று நிறைவேற்று ஜனாதிபதி முறைமையொன்றில் இது அவ்வளவு தூரம் பலம் வாய்ந்த ஒரு காரணியாக விளங்க மாட்டாது.

II. ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றை ஒரே தினத்தில் நடாத்துவதனுடாக ஜனாதிபதி வெற்றி பெறுகின்ற அரசியல் நடப்பை கொண்டவர்களே பாராளுமன்றத்தின் பெரும்பான்மையையும் பெரும்பாலும் வெற்றி கொள்ளல் சாத்தியமாகும்.

III. தற்போது அமுலிலுள்ள மிகை ஆசன முறைமையைத் தொடர்ந்தும் பேணி வருவதன் மூலம் இந்நிலைமை உருவாவதை மேலும் தவிர்க்க முடியும்.

**பிரதிநிதித்துவ முறைமையோடு தொடர்புடைய மேற்குறித்த முன்மொழிவுகளுக்கு மேலதிகமாக கீழ் குறித்த விடயங்களையும் வலியுறுத்துகின்றோம்.**

1. எளிய பெரும்பான்மை மற்றும் விகிதாசாரத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல் முறைகளினதும் சிறந்த பண்புகளுடன் கூடிய கலப்புத் தேர்தல் முறைமை ஒன்று மிகப் பொருத்தமானதாகும்.
2. தொகுதிக்கு உறுப்பினர் காணப்படுகின்ற தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறைமையொன்றையும் மாவட்ட விகிதாசார முறைமையொன்றையும் வடிவமைத்தல் பொருத்தமானதாகும்.
3. தனித்துவமான சனத்தொகை உள்ளடக்கத்துடன் கூடிய தேர்தல் தொகுதிகளை பல் அங்கத்தவர் தொகுதிகளாக பெயர்குறித்தல் தொடர்பாக கருத்திலெடுக்கவேண்டுமென்பதோடு, அத்தகைய தொகுதிகளில் குறித்த விசேட இயல்பினைப் பிரதிநிதித்துவம் செய்யும் விதத்தில் (ஒரே சனப் பிரிவின் இரண்டு வேட்பாளர்கள் முன் நிறுத்தப்படுவதைத் தவிர்க்கும் விதத்திலான) சட்டங்கள் ஆக்கப்படவேண்டும்.
4. விகிதாசாரம் 50%:50% என்பது பொருத்தமானதென்பதோடு, 60% : 40% என்பதையும் கருத்தில் கொள்ள முடியும்.
5. பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225ற்கு மட்டுப்படுத்தப்படல் பொருத்தமாகும்.
6. ஒவ்வொரு கட்சியும் மற்றும் சுயேச்சைக் குழுவும் பெற்றுக் கொள்கின்ற வாக்குகளின் எண்ணிக்கையின் விகிதாசாரத்திற்கேற்ப, ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்ற விகிதாசாரப் பண்பு தக்கவைத்துக் கொள்ளப்படல் வேண்டும்.
7. ஒரு கட்சிக்கு வாக்கினையளித்து விட்டு வேறொரு கட்சியின் வேட்பாளருக்கு விருப்பினை வழங்குகின்றமை ( இரட்டை வாக்குச்சீட்டு முறைமை -Dual Ballot ) தொடர்பாகவும் கருத்தில் கொள்ள முடியும்.
8. தேர்தல் முறைமை மற்றும் வாக்குச்சீட்டு என்பன இலகுவில் புரிந்து கொள்ளத்தக்க விதத்தில் எளிதானவையாயிருத்தல் வேண்டும்.
9. உறுப்புரிமையொன்றை உரித்தாக்கிக் கொள்வதற்காக ஒரு கட்சி /சுயேச்சைக்குழு பெற்றுக் கொள்ள வேண்டிய ஆகக்குறைந்த வாக்குகளின் வீதம் 3% ஆக இருத்தல் வேண்டும்.
10. கலப்பு முறைமையொன்றில் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு கட்சித் தலைவருக்கு உரித்தாகின்ற மட்டற்ற அதிகாரத்தைக் குறைந்த மட்டத்தில் பேணுவதற்காக தொகுதிக்கான பட்டியலுக்கு தொடரொழுங்குடன் கூடிய பட்டியல் முறைமையொன்றை முன்மொழிகின்றோம்.
11. பட்டியல் உறுப்பினர்களை நிரப்புகையில் குறித்ததொரு வீதம் மிகச்சிறந்த தோல்வியாளருக்குக் (Best Loser) கிடைக்கத் தக்க விதத்தில் சட்டவாக்கங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

## 2. முற்படுத்தப்பட்ட வாக்களிப்பு முறைமையொன்றின் தேவைப்பாடு

இலங்கைக்குள் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களில் ஏறக்குறைய 2 மில்லியன் வாக்காளர்களுக்கு தேர்தல் தினத்தன்று தமது வாக்களிப்பு நிலையத்திற்கு தனிப்பட்ட முறையில் சென்று வாக்கினை அளிக்கமுடியாத நிலை நிலவுகின்ற இலங்கையின் சில தேர்தல்களின் முடிவுகளைப் பகுப்பாய்வு செய்கையில், தேர்தல் முடிவுகளுக்கிடையிலான வித்தியாசம் மிகக் குறைந்த வாக்குத்தொகைகளின் மீது நிகழ்ந்திருக்கின்றது. இத்தகைய நிலைமைக்கு மத்தியில் 2 மில்லியனை அண்மித்த தொகையினரான வாக்காளர்களுக்குவாக்குரிமை உரித்தற்றுப் போதல் என்பது பாரதூரமான ஒருநிலைமையாகும். இத்தகைய பிரிவினரை பிரதானமாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்க முடியும்.

1. நாட்டுக்குள் இருக்கின்ற போதிலும் வாக்களிப்புத்தினத்தன்று நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல முடியாதவர்கள்,
2. நாட்டுக்குள் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் பல்வேறு காரணங்களினால் நாட்டுக்கு வெளியே இருக்கின்ற ஆட்கள்

இத்தகைய வாக்காளர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு பெரும்பாலான உலக நாடுகள் பல்வேறு முறைகளை அமுல்படுத்துகின்றன.

- முற்படுத்தப்பட்ட வாக்களிப்பு முறை
- தபால் மூல வாக்களிப்பு முறை
- நடமாடும் வாக்களிப்பு முறை
- நிகழ்நிலை வாக்களிப்பு முறை
- பதிலி மூலம் வாக்களிக்கும் முறை (Proxy Voting)
- தூதரக அலுவலகங்களினூடாக வாக்களிப்பை மேற்கொள்ளல்
- நாட்டுக்கு வெளியே வாக்களிப்பு நிலையங்களை நிறுவுதல்
- சேவை நிலையங்களுக்கருகில் வாக்களிப்பு நிலையங்களை அமைத்தல்

வாக்களிப்பு முறைமைகளில் பெரும்பாலும் பாரியளவிலான மக்கள் ஆதரவைப் பெற்றுள்ள வாக்களிப்பு முறை முற்படுத்தப்பட்ட வாக்களிப்பு முறைமையாகும். இத்தகைய முறைமைகளைப் பின்பற்றுகின்ற நாடுகளில் ஏறக்குறைய 35% முற்படுத்தப்பட்ட வாக்களிப்பு முறைமையை செயற்படுத்துகின்றன. இன்னும் 17% அதாவது 35% அளவிலான நாடுகள் தபால் மூல வாக்களிப்பு முறையினைப் பயன்படுத்துகின்றன. ஆசியாக் கண்டவலயத்தின் 48% நாடுகளில் 33% முற்படுத்தப்பட்ட வாக்களிப்பு முறைமையையும் 40% நடமாடும் வாக்களிப்பு முறைமையையும் 19% தபால் மூல வாக்களிப்பு முறையையும் நடைமுறைப்படுத்துகின்றன. நடமாடும் வாக்களிப்பு முறை பெரும்பாலும் ஐரோப்பாவில் பயன்படுத்தப்படுவதோடு, அது 59% என்ற மிக உயர்ந்த சதவீதப் பங்களிப்பாகும். ஆசியாக் கண்ட வலய நாடுகளில் அதனுடைய சதவீதம் 40%ஆகும். தபால் மூல வாக்களிப்பு முறை ஐரோப்பாவில் 32% ஆக இருக்கும் போது ஆசியாவில் 19% ஆகவும் ஆபிரிக்க மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் இதன் பங்களிப்பு முறையே 4% , 7%ஆகவும் காணப்படுகின்றன.



ஒப்பீட்டளவில் இலங்கையை ஒத்த நாடுகள் சிலவற்றின் அனுபவங்களைக் கருத்திலெடுத்துப்பார்க்கின்றபோது, தாய்லாந்தில் முற்படுத்தப்பட்ட வாக்களிப்பு முறைமைக்குள் விவசாயி ஒருவர், தொழிலாளர் ஒருவர் கூட, அவர்களுக்கு வாக்களிப்புத் தினத்தன்று வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்ல முடியாதென முன்கூட்டியே அறிந்திருப்பின், அதற்காகப் பதிவு செய்யப்பட்டுள்ள மாவட்டத்தின் குறிப்பான ஒரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்புத் தினத்திற்கு முன்னர் வாக்கினைப் பயன்படுத்தமுடியும். அதேபோன்று எமக்கு மிக அண்மித்த நாடான மாலைதீவின் வெளிநாடுகளிலுள்ள ஆட்களுக்கு தூதரக அலுவலகங்களினூடாக வாக்களிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. அவர்களின் நாட்டுக்கு வெளியே பெருந்தொகையான வாக்காளர்கள் இருக்கின்ற நாடு இலங்கையாகும். அதற்கமைய இலங்கையிலுள்ள மாலைதீவின் தூதரகம் அவர்களுக்கான வாக்களிப்பு நிலையம் ஒன்றாகும், ஏனைய பெரும்பாலான தூதரக அலுவலகங்களும் இம்முறைமையைப் பின்பற்றுகின்றன. மியன்மாரில் அங்கவீனர்களானமற்றும் வயது முதிர்ந்தவர்களான வாக்காளர்களை இனம் கண்டு, அவர்களின் வீடுகளுக்கு தேர்தல் அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் சென்று அவர்களது வாக்கினை முன்கூட்டியே பெற்றுக்கொள்கிறார்கள். ஜனநாயகம் வலுப்படுத்தப்பட்டிராத ஆப்கானிஸ்தானில் கூட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கான நடமாடும் வாக்களிப்பு நிலையங்கள் இயங்குகின்றன. தென்கொரியாவில் கடற்றொழிலாளர்களுக்கு கடலில் இருந்து கொண்டே தமது வாக்கினை அளிப்பதற்கான நடைமுறையொன்று அமுல்படுத்தப்படுகின்றது.

### இலங்கையின் நடைமுறை

இலங்கைக்குள் தற்போது நடைமுறையிலிருப்பது தபால் மூல வாக்களிப்பு மாத்திரமேயாகும். அதுவும்கூட தேர்தல் கடமையோடு தொடர்புடைய அரசாங்க அலுவலர்களுக்கு மாத்திரமே. அதற்கமைய இலங்கையிலே நாட்டிற்குள் உள்ள பெருந்தொகையானோருக்கு தேர்தல் தினத்தன்று நடைமுறைச் சாத்தியமின்மை காரணமாக தமது வாக்கினைப்பிரயோகிக்க முடியாமற்போகின்றது. இதற்கான உதாரணங்கள் சிலவற்றை கீழே தருகின்றோம்.

- தனியார் பாதுகாப்புச் சேவைகளில் ஈடுபட்டுள்ளோர்
- பொதுப் போக்குவரத்துச் சேவையை வழங்குவோர்
- தேர்தல் கண்காணிப்பாளர்கள்
- சுகாதார சேவையோடு தொடர்புடையவர்கள்
- நீண்டகாலமாக வைத்தியசாலைகளில் தங்கி நின்று சிகிச்சை பெறுவோர்
- நகரங்களைச் சார்ந்த தொழிலாளர்கள்
- தொடர்ச்சியாக உற்பத்தி மற்றும் சேவை வழங்கல் நிறுவனங்களின் ஊழியர்கள்

இத்தகையவர்களுக்கு வாக்குகளைப் பிரயோகிப்பதற்கான முறைமையொன்றைத் தீர்மானிக்க முடியும். இங்கே எமது இலங்கையில் அமல் செய்யப்படுகின்ற 5 தேர்தல் முறைகள் தொடர்பாகவும் வெவ்வேறாகக் கருத்தில் கொள்ளல்வேண்டும்.

1. ஜனாதிபதித் தேர்தல்
2. மக்கள் தீர்ப்பு
3. பாராளுமன்றத் தேர்தல்
4. மாகாணசபைத் தேர்தல்
5. உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்

இவற்றில் முதலிரண்டு தேர்தல்களிலும் முழு நாடும் ஒரு தேர்தல் இடப்பரப்பாதலால் மிக இலகுவாக நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இருக்கின்ற ஒருநபருக்கு வாக்களிக்கும் வசதிகளை செய்து கொடுக்க முடியும். எனினும் பாராளுமன்றம் மற்றும் மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் தற்போது செயற்படுத்தப்படுகின்ற முறைமைக்கு அமைய, அதிக எண்ணிக்கையிலான தேர்தல் இடப்பரப்புக்கள் அமுலில் உள்ளமையால் உரிய வாக்குகளை அந்தந்த மாவட்டங்களுக்கு போக்குவரத்துச் செய்ய வேண்டிடும். உள்ளூராட்சியில் இது மேலும் சிக்கலாகும். அதாவது ஆறாயிரத்தை அண்மித்த வட்டாரங்களுக்கு வாக்குகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியிருப்பதனாலாகும்.

### முதல் கட்டத்திலேயே வாக்குரிமையை வழங்க முடிவது யாருக்கு ?

நாட்டிற்குள் இருக்கின்றவர்களும் நாட்டிற்கு வெளியே இருக்கின்றவர்களுமாகிய இரண்டு குழுவினருக்கும் வாக்குரிமையைப் பெற்றுக் கொடுப்பது மிக மிக முக்கியமானதாகும். வெளிநாடுகளில் இருந்துகொண்டு இலங்கைக்கு வெளிநாட்டு நாணயங்களை உழைத்து அனுப்புகின்றவர்களின் வாக்குரிமையை வழங்குவது அரசாங்கத்தின் ஒரு பொறுப்பாகும். ஆதலால் அதற்காக எடுக்கப்பட வேண்டிய கொள்கை ரீதியான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டுமென்பதோடு, அரசியலமைப்பினூடாக அனைத்து வாக்காளர்களினதும் வாக்குரிமை பாதுகாக்கப்படவும் வேண்டும். எனினும் இங்கு உருவாகின்ற நடைமுறைச் சிக்கல்களை உரிய விதத்தில் முகாமைத்துவம் செய்வதற்கான முறையான முறைமையொன்றின்று வாக்குரிமையை வழங்குவதற்கான நடவடிக்கையெடுப்பின், அதன் விளைவு சர்வஜன வாக்குரிமையையே விகாரப்படுத்திவிடக்கூடும்.

வெளிநாடுகளிலுள்ள சிவில் பிரஜைகளுக்கு வாக்குரிமையை வழங்குகின்ற பெரும்பாலான நாடுகளின் பிரஜைகள் பொருளாதார ரீதியாக வலுவானவர்களாகவிருப்பதோடு, அவர்களின் நாடுகள் விருத்தியடைந்த அரசியல் கலாச்சாரத்துடன் கூடிய நாடுகளாகவும் விளங்குகின்றன. அதேபோன்று அவ்வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் ஏதேனும் ஒரு கல்வித் தகைமையுடன் கூடிய தொழில்களில் ஈடுபடுகின்றவர்களாயிருப்பர். அத்தகையவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்ற முறைமையை வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களில் பெரும்பாலானோருக்குப் பயன்படுத்துவது சிரமமாகும். முக்கியமாக வெளிநாட்டிலிருக்கின்ற இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் பயிற்றப்படாத

தொழில்களில் ஈடுபடுபவர்களாக இருப்பதோடு, வீட்டுப் பணியாளர்கள், சாரதிகள் போன்ற தொழில்களிலேயே பணியாற்றுகின்றனர். அத்தகையோருக்கு ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து வந்துதூதுவராலயங்களால் செயல்படுத்த முடிந்த வாக்களிப்பு முறையொன்றை நடைமுறைப்படுத்துவதும் பிரயோக ரீதியாக சிரமமானதாகும். அதேபோன்று அரசியல் நியமனங்களுடன் கூடிய தூதுவராலயங்களுடாக இம்முறைமையை நடைமுறைப்படுத்தினால் வாக்காளர்கள் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படலாம். எனவே வெளிநாடு சென்றுள்ளவர்களைசில பகுதிகளாகப்பிரித்து, இலகுவில் வாக்குரிமையை வழங்க முடிந்தவர்களுக்கு முதலில் சந்தர்ப்பத்தை வழங்குதல் வேண்டும். ஏனையவர்களுக்குமுறையானதும் வெளிப்படைத் தன்மையுடன் கூடியதுமான ஒருமுறைமையூடாக வாக்களிப்பை ஆரம்பித்தல்பொருத்தமானதாகவிருக்கும்.

### நாட்டுக்குள் உள்ளவர்களுக்கு வாக்குரிமையை வழங்கல்

வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் வாக்களிப்புத் தினத்தன்று பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, தமது வாக்களிப்பு நிலையத்திற்கு தனிப்பட்டமுறையில் விஜயம் செய்ய முடியாத வாக்காளர்களுக்கு வாக்கினை அளிப்பதற்கான வசதிகளை செய்து கொடுத்தல் வெளிநாடுகளிலுள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதிலும் பார்க்க இலகுவானதாயிருக்கும். இப்பிரிவினரையும் மூன்று பகுதிகளாகப் பிரிக்க முடியும்.

1. வாக்களிப்புத் தினத்தன்று வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்ல முடியாதாயினும் வேறொரு தினத்தில் வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்ல முடிந்தவர்கள்
2. வாக்களிப்புத் தினத்தன்று தமக்குரிய வாக்களிப்பு நிலையத்துக்கு செல்லமுடியாதாயினும் தமது தொழில் நிலையத்திற்கு அண்மையிலுள்ளவேறொரு வாக்களிப்பு நிலையத்திற்கு அன்றைய தினத்தில் செல்ல முடிந்தவர்கள்.
3. சுகாதார அல்லதுசட்டக் காரணிகள்காரணமாக, வாக்களிப்புத்தினத்தன்றோ அல்லது அதற்கு முந்திய வேறு தினமொன்றிலோ எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் செல்ல முடியாதவர்கள்.

### இலங்கையில் இலகுவாக நடைமுறைப்படுத்த முடிந்த முறைமைகளும் தேர்தல்களும்

இலங்கைக்குள் முதன்முதலாக மக்கள் தீர்ப்பிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் இதற்கான ஏதேனுமொரு முறைமையை இலகுவில் ஆரம்பிக்க முடியும். ஏனெனில் அவ்விரண்டு தேர்தல்களிலும் முழு நாடும் ஒரே தேர்தல் இடப்பரப்பாகக் கருதப்பட்டு தேர்தல் நடாத்தப்படுகின்றமையால் இலங்கையின் எந்தவொருஇடத்திலிருந்தும் வாக்கினைப் பிரயோகிக்க முடியும். அதேபோன்று பாராளுமன்றத் தேர்தலும் நாட்டின் இருப்பினைத் தீர்மானிக்கின்ற ஒரு தேர்தலாதலால் இரண்டாம் கட்டத்தில் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்கள் மூன்றாம் கட்டத்தில் கருத்தில் கொள்ளப்படமுடியும்.

## இலங்கைக்குள் பிரயோக ரீதியாக செயல்படுத்த முடிந்த முறைமைகள் சிலவற்றை இனங்கண்டு கொள்ளலாம்

### 2.1. தபால்மூல வாக்களிப்பு முறைமை

இது ஏற்கனவே தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்ற அரசு அலுவலர்கள்சார்பாகசெயற்படுத்தப்படுகின்றமையால் தனியார் துறையின் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுகின்ற முறையான நிறுவனக் கட்டமைப்புடன் கூடிய மற்றும் கணிசமான ஒரு தொகையினர் காணப்படுகின்ற இடங்களில் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு தீர்மானிக்கப்பட்டவர்களுக்கு எளிதில் வழங்க முடியுமென்பதோடு, இதற்காகசிலசட்டத் திருத்தங்கள் தேவைப்படக்கூடும்.

### 2.2.முற்படுத்தப்பட்ட வாக்களிப்பு முறைமை

வாக்களிப்புத் தினத்தன்று தமது கடமைப் பணிகளின் இயல்பு காரணமாகவோ அல்லது தனிப்பட்ட வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வு காரணமாகவோ அல்லது ஏதேனும் நியாயபூர்வமான ஏதுகாரணமாகவோ வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்ல முடியாதென முன்கூட்டியே அறிந்து வைத்துள்ள வாக்காளர்களுக்கு, முற்பதிவினைத் தொடர்ந்து அந்தந்த தேர்தல் மாவட்டங்களில் குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்கள்சிலவற்றை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் திறந்து வைத்திருக்க முடியும்.

### 2.3. வாக்களிப்புத் தினத்தன்றுமாற்றுவாக்களிப்பு நிலையமொன்றை அமைத்தல்

தேர்தல் தினத்தன்று தமது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு செல்ல முடியாத போதிலும், தாம் பணியாற்றுகின்ற தேர்தல் இடப்பரப்பிற்குட்பட்டவாக்களிப்பு நிலையமொன்றிற்குச் செல்வதற்கு சாத்தியப்பாடுள்ள கணிசமான தொகையினரும் காணப்படுகின்றனர். அத்தகையோருக்கான விசேட வாக்களிப்பு நிலையங்களைத்தாபிக்கின்ற அல்லது இனங்காணப்பட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு அவர்களை ஆற்றுப்படுத்துகின்ற சாத்தியப்பாடு காணப்படுகின்றது. கைத்தொழிற்சாலைகளைச்சார்ந்து பணியாற்றுவோர், தனியார் பாதுகாப்புச் சேவைகள், தனியார் வைத்தியசாலைகள் போன்ற கணிசமானளவு வாக்குகளின் எண்ணிக்கைகைகளுடன் கூடிய நிறுவனங்கள் தொடர்பாக இலகுவாக இதனைச் செயல்படுத்த முடியும். இம்முறைமை யுத்தம் நிலவிய காலப்பகுதிக்குள்

பிரயோக ரீதியாக நாட்டுக்குள் அமுல்படுத்தப்பட்டது. நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு சிறிய அளவிலான திருத்தமொன்றை மேற்கொள்வதனுடாக இதனை அமுல்படுத்த முடியும்.

#### 2.4. நடமாடும் வாக்களிப்பு நிலையங்களை அமைத்தல்

வாக்களிப்புத் தினத்தன்று பிரயோக ரீதியாக தமக்குரிய வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்ல முடியாத ஆட்கள் இம்முறையைப் பின்பற்ற முடியும். உதாரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள், வைத்தியசாலைகளில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளிகள் (மகரகம புற்றுநோய் ஆஸ்பத்திரி), உடல் வலிமை இழப்புக் காரணமாக வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்ல முடியாத நபர்கள் போன்ற முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள் அல்லது இனம் காணப்பட்டுள்ளவர்களுக்காக இம்முறைமையை செயற்படுத்த முடியும். இது பெரும்பாலான நாடுகளில் வாக்களிப்பினை நடாத்துகின்ற தினத்தன்று அல்லது சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் அலுவலர்களினால் மேற்கொள்ளப்படுகின்றன. அத்தகைய வாக்களிப்பு நிலையங்களுக்கு அரசியல் கட்சிகளின் முகவர்கள் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொள்ள முடியும்.

#### 3. வேட்பாளர் செலவினங்களை மட்டுப்படுத்தல்

சர்வஜன வாக்குரிமை என்பது ஜனநாயக ஆட்சியொன்றின் மிக உயர் பண்பாக விளங்குவதோடு, அது யதார்த்த பூர்வமாக மாறுவது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களை நடாத்துவதனுடாகவேயாகும். தேர்தலொன்றின் சுயாதீனத் தன்மை என்பது வாக்காளர்கள் தமது சுய விருப்பத்தினை வாக்குச்சீட்டுக்களில் குறிப்பதற்கு இடமளித்தலாகும். தேர்தல் ஊக்குவிப்புகள் தேர்தலொன்றின் போது மிக இன்றியமையாத ஒரு விடயமாக இருப்பதோடு, அதிகூடிய ஊக்குவிப்புப் பணிகளின் காரணமாக, பணப்பலம் பயன்படுத்துவதன் மூலம் வாக்காளர்களின் சுயாதீன விருப்பத்தில் தாக்கம் செலுத்தப்படுகின்றது. இதனால் சர்வஜன வாக்குரிமையினுடாக எதிர்பார்க்கப்பட்ட குறிக்கோள்கள் தவறிப்போய் பணப் பலத்தின் அடிப்படையில் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது நிகழாமையின் அது ஜனநாயகத்தையே திரிப்புபடுத்திவிடும்.

இதனுடாக தேர்தல்களில் காணப்படவேண்டிய சமகளநிலைமை அற்றுப் போய்விடும். இந்நிலைமையைத் தவிர்ப்பதற்காக வேட்பாளர்களின் செலவினங்களை மட்டுப்படுத்துகின்ற சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படல் வேண்டும். ஒவ்வொரு தேர்தல் இடப்பரப்பினதும் பூகோள இயல்பு மற்றும் வாக்காளர்களின் தொகை என்பவற்றைக்கருத்திலெடுத்து, செலவிட முடிந்த அதிகூடிய பணத்தொகை தீர்மானிக்கப்படும். அதற்கமைய வாக்காளர்களின் தொகையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் செலவிட முடிந்த பணத்தொகையும் தீர்மானிக்கப்படும். இத்தகைய

சட்டமொன்றினூடாகவேட்பாளரொருவருக்கு அல்லது கட்சியொன்றுக்கு நிதியைப் பெற்றுக் கொள்ள முடிந்த நிறுவனங்கள் மற்றும் ஆட்கள், பெற்றுக்கொள்ள முடியாத நிறுவனங்கள் மற்றும் ஆட்கள் பற்றி குறிப்பிடப்படல்வேண்டுமென்பதோடு, ஒவ்வொரு வேட்பாளர் சார்பாகவும் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் செலவினங்களுக்கான தனியான கணக்கொன்று ஆரம்பிக்கப்படல்வேண்டும். அனைத்து வரவினங்களும் செலவினங்களும்இக்கணக்கினூடாக மேற்கொள்ளப்படல் வேண்டும். தேர்தலின் இறுதியில் ஒவ்வொரு வேட்பாளரும் தத்தம் கணக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டுமென்பதோடு, அவற்றை மேற்பார்வை செய்வதற்கான பொறிமுறையொன்றையும் அறிமுகப்படுத்தல் வேண்டும். அச்சட்டங்களை மதிக்காமல் நடந்துகொள்கின்ற அல்லது சரியான தகவல்களை வழங்காதிருக்கின்ற மற்றும் அதன் கட்டுப்பாடுகளை மீறுகின்ற வேட்பாளர்களின் வேட்பாண்மையை அல்லது உறுப்புரிமையை இல்லாதொழிக்கத் தக்க ஏற்பாடுகள் உட்சேர்க்கப்படல்வேண்டும்.

இதற்காக ஏற்கனவே பெப்ரல் அமைப்பு தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு மத்திய நிலையத்தோடு இணைந்து தயாரித்த வரைபு மற்றும் தேர்தல் ஆணைக்குழு தயாரித்த வரைபு என்பவற்றை அடிப்படையாகக் கொள்ள முடியும்,

#### 4. தேர்தல்களை ஒரே நாளில் நடாத்துதல்

ஒரு தேர்தலுக்காக தேர்தல் ஆணைக்குழு 6000 முதல்10000 வரையிலான மில்லியன் ரூபா பணத்தைச் செலவிடவேண்டியுள்ளதோடு, தேர்தலுக்காக அரசியல்வாதிகளுக்கும், அரசாங்க அலுவலர்களுக்கும், வாக்காளர்களுக்கு அபிவிருத்திசார்பாக கழிக்க முடிந்த கால நேரம் பாரியளவில் வீணடிக்கப்படுகின்றது.

4.1 தற்போது காணப்படுகின்ற கால அட்டவணைக்கு அமைய ஜனாதிபதித் தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் ஒரே நாளில் நடாத்தத் தக்கவாறு சட்ட ஆக்கங்கள் மேற்கொள்ளப்படல்வேண்டும்.

4.2 அதேபோன்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்கள் இடைக்கிடை நடாத்தப்படுவதைத் தடுக்கும் விதத்திலான சட்ட ஏற்பாடுகளும் கொண்டுவரப்படல்வேண்டும்.

#### 5. தேர்தல் காலஅட்டவணையொன்றை நடைமுறைப்படுத்தல்

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள 4 வகையான தேர்தல்களிலும் ஒரு குறிப்பான நடைமுறையொன்றைப் பின்பற்றியே அதிகாரத்திலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் தமது கட்சி வெற்றி பெற முடிந்த சந்தர்ப்பங்களின் பால் கவனம் செலுத்தி, உரிய மக்கள் பிரதிநிதிகளின் நிறுவனங்களைக் கலைத்து தேர்தல்களை நடாத்துவதைக் காணமுடிகின்றது. அதிகாரத்திலுள்ள அரசியல் கட்சிகள் தத்தம் தேவைக்கேற்றவாறு தேர்தல் தினங்கள் பற்றிய தீர்மானம் எடுப்பதற்குரிய அவகாசத்தை தேர்தல் சட்டங்களிலிருந்து அகற்றுதல் வேண்டும்.

5.1 ஒவ்வொரு தேர்தலையும் நடாத்துவதற்கான காலக்கெடு சட்டத்தின் மூலம் விதிக்கப்பட வேண்டுமென்பதோடு, தேர்தல் தினத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்படுதல் வேண்டும்.

5.2 சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள விதிவிலக்கான சந்தர்ப்பம் காரணமாகவே ஒழிய, எந்தவொரு பொது மக்கள் பிரதிநிதிகள் நிறுவனத்தையும் உரிய காலம் நிறைவடைய முன்னர் கலைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படக்கூடாது.

5.3 அரசியலமைப்பில் காட்டப்பட்டுள்ள பிரத்தியேகமானசந்தர்ப்பமொன்று தவிர அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டும்.

5.4 உள்ளூர் அதிகார சபைகளுக்காக நடாத்தப்படுகின்ற தேர்தல்விதிவிலக்கான சந்தர்ப்பமொன்றில் தவிர, ஒரே தடவையில் முழு நாட்டுக்குமாக நடாத்தப்படல் வேண்டும்.

---

## 6. தேர்தல்கள் செயன்முறை, தற்போதை தேர்தல் சட்டங்கள் என்பவற்றிலுள்ள குறைபாடுகளை இனங்கண்டு சீராக்கம் செய்தல்

---

6.1 தேர்தல் முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்ளலும் அவற்றை விசாரணை செய்வதற்கான முறையான பொறிமுறையொன்றை உருவாக்கலும்

எந்தவொரு தேர்தலிலும் அதன் சுதந்திரம் மற்றும் நீதிஎன்பவற்றைப் பாதுகாப்பதாயின், தேர்தலோடு தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் தமக்குரிய ஏற்படக்கூடிய பிரச்சினைகளை அல்லது தேர்தல் மோசடிகள் தொடர்பாக முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கும் துரித தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்குமான பொருத்தமானதும், முறையானதும், வெளிப்படைத் தன்மையுடன் கூடியதுமான பொறிமுறையொன்று காணப்படல் வேண்டும்.இது தொடர்பாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகளை சமர்ப்பணம் செய்கின்றோம்.

6.1.1. தேர்தல் முறைப்பாடுகளை கையேற்பதற்காக வேட்புமனுத் தினத்திலிருந்தே அனைத்து தரப்பினரதும் பங்களிப்புடன் கூடிய பொறிமுறையொன்று தேர்தல் ஆணைக்குழுவின் கீழ் செயற்படுத்தப்படுதல் வேண்டும்.

6.1.2. அப்பொறிமுறை மாவட்ட மட்டத்திற்கு பன்முகப்படுத்தப்பட வேண்டுமென்பதோடு, அம்முறைப்பாடுகளை இலகுவாக சமர்ப்பிப்பதற்கான சாத்தியப்பாடும் காணப்படல் வேண்டும்.

6.1.3. அப்பொறிமுறை மற்றும் செயன்முறை தொடர்பாக தேர்தலோடு தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் முழு மொத்த மக்கள் தொகையினரையும் அறிவூட்டுதல் வேண்டும்.

6.1.4. கிடைக்கப் பெறுகின்ற அனைத்து முறைப்பாடுகளும் அரசியல் பாரபட்சமேதுமின்றி சமத்துவமான முறையில் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டுமென்பதோடு, அம்முறைப்பாடுகள் விசாரணை செய்யப்படும் விதம் குறிப்பான ஒரு செயன்முறைக்கு அமைய மேற்கொள்ளப்படல் வேண்டும்.

6.1.5. அதேபோன்று இச்செயன்முறை தொடர்பாக அனைத்துத் தரப்பினரையும் நன்கு அறிவூட்ட வேண்டுமென்பதோடு, இச்செயன்முறை மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடவும் கூடாது.

6.1.6. ஒவ்வொரு முறைப்பாடு தொடர்பாகவும் எடுக்கப்படுகின்ற நடவடிக்கை உரிய முறைப்பாடுகளை முன்வைத்த தரப்பினரும் ஏனைய அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளத் தக்கவிதத்திலான வெளிப்படைத் தன்மையுடன் கூடிய பொறிமுறையொன்றைத் தயாரித்தல் வேண்டும்.

6.1.7. ஒவ்வொரு முறைப்பாடு தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதோடு, முறைப்பாட்டின் இயல்புக்கமைய, மிகக்குறுகிய காலநேரத்திற்குள் அவ்விடயம் தொடர்பாக ஈடுபாடு காட்டப்பட வேண்டுமென்பதுடன் வழங்கப்பட்ட தீர்வு தொடர்பாக உரிய தரப்பினர்களை அறிவூட்டுதலும் வேண்டும்.

## 6.2 அரசாங்க அதிகாரம், அரசஆதனங்களின் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல்

எந்தவோர் அரசியல் கட்சி அதிகாரத்திலிருந்தாலும் கடந்த காலத் தேர்தல்கள் தொடர்பாக ஆராய்கின்ற போது, அரசாங்க அதிகாரம், அரசஆதனங்கள், அரசாங்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள், அரசாங்க அலுவலர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் ஊக்குவிப்புக்காக விரும்பியோ விரும்பாமலோ பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்நிலைமையைத் தடுப்பதற்காக நடைமுறையிலுள்ள சட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டு நிகழ்காலத்துக்குப் பொருத்தமான விதத்தில் திருத்தி அமைக்கப்பட வேண்டுமென்பதோடு, அதற்கெதிரான சட்ட மற்றும் நிர்வாக செயன்முறைகளை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் கிடைக்கும் விதத்திலான முறைமைகள் உருவாக்கப்படல் வேண்டும்.

## 6.3 தண்டப்பணமும் தேர்தல் சட்டங்களை சீராக்கம் செய்தலும்

தேர்தல் சட்டங்களை மீறுதல் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள தண்டப்பணம் மற்றும் அதனோடு தொடர்புடைய தண்டனைகளை காலத்திற்குப் பொருத்தமானவாறு சீராக்கம் செய்யப்படல் வேண்டும்.

## 6.4 வேட்பு மனுக்களின் நிராகரிப்புத் தொடர்பான அளவுத்திறன்கள்

தற்போது நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கமைய, தேர்தல் ஆணைக்குழுவினால் வேட்புமனுக்கள் (உரிய தேர்தல் சட்டங்களிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய) மிக நுட்ப விடயங்கள் சிலவற்றை மாத்திரமே கருத்திற் கொள்ளப்பட்டு நிராகரிக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும்எந்தச் சட்டத்திலும் வேட்பாளரொருவராதல் தொடர்பாகத் குறிப்பிடப்பட்டுள்ள தகைமையீனங்களையும் பரீட்சித்துப் பார்க்கின்ற சட்ட ஏற்பாடுகள் உருவாக்கப்படல் வேண்டும்.



உதாரணம்;

இரட்டைப் பிரஜாவுரிமையைப் பரிசீலிப்பதற்கான முறையொன்றை வடிவமைத்தல்வேண்டும். (ஒவ்வொரு வேட்பாளரும் தனது வேட்புமனுவோடு தான் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகைமையீனங்களுக்கு இலக்கான ஒருவரல்ல எனக் கூறுகின்ற சத்திய வெளிப்படுத்துகையொன்றை வழங்குதல்வேண்டும்.)

## 6.5 ஒவ்வொரு வாக்காளருக்கும் நீதியான முறையில் தகவல்களை அறிந்து கொள்வதற்குள்ள உரிமையை உறுதிப்படுத்துதல்

6.5.1. தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படுகின்ற உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் மற்றும் அரசியல் கட்சிகளினால் சமர்ப்பிக்கப்படுகின்ற கொள்கை பிரகடனங்களை மொழிகளிலும் சைக்கினை பிரேல் மற்றும் ஒலி ஊடகங்களினூடாகவும் வெளிப்படுத்தல் வேண்டும்.

6.5.1.1 அதற்காக நியாயமான பிரச்சாரமொன்றை மேற்கொள்ளலும் ஒழுங்குபடுத்தலும் தேர்தல் ஆணைக்குழுவின் கடமைப்பொறுப்பாகும்.

6.5.2. ஆகக்குறைந்தது தேர்தல் காலம் முடிவடையும் வரையிலேனும் காலரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை அறிந்து கொள்வதற்காக தேர்தல் செய்திகளை ஒலி / ஒளிபரப்புக்கையில் சைகை மொழியைப் பயன்படுத்துதலை ஊக்குவிக்கும் விதத்திலான முறைமைகள் தயாரிக்கப்படல்வேண்டும்.

## 6.6 பிரச்சாரம் தொடர்பான சட்டங்கள்

6.6.1. தேர்தலொன்றின் போது ஊடக நிறுவனங்கள் தத்தம் ஊடகப் பயன்பாட்டினூடாக வாக்காளர்களின் கருத்தில் கணிசமானளவு தாக்கத்தை செலுத்தவல்லவையாகையால் ஊடக நிறுவனங்களை சமநிலை பேணப்பட்டவாறு வழிநடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரத்தினைக் கையளிக்கத் தக்க விதத்தில் சட்டங்கள் ஆக்கப்படல் வேண்டும்.

6.6.2. தேர்தல் காலப்பகுதிக்குள் ஊடகங்களின் சமநிலையைப் பேணுவதற்காக தேர்தல் ஆணைக்குழு வெளியிடுகின்ற வழிகாட்டு நெறிகள் முறையாக அமுல்படுத்தப்படுகின்றனவாவெனக் கண்காணிப்பதற்கான தனியான பொறிமுறையொன்று தேர்தல் ஆணைக்குழுவின் கீழ் செயற்படுத்தப்படல் வேண்டும்.

அதேபோன்று அத்தகைய வழிகாட்டு நெறிகளைப் புறக்கணிக்கின்ற ஊடக நிறுவனங்களுக்கு தேர்தல்கள் முடிவுகளை விநியோகிக்காமை, உத்தியோகபூர்வ தகவல்களை வழங்காமை போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக கவனம் ஈர்க்கப்படல் வேண்டும்.

6.6.4 தேர்தல் ஆணைக்குழுவினால் அண்மைக்காலத்தில் வெளியிடப்பட்ட ஊடக வழிகாட்டு நெறிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை சட்ட ஏற்பாடுகளாக சட்டங்களுக்குள் உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படல்வேண்டும்.

6.6.5 தேர்தல்களோடு தொடர்புடைய (ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்ற, மாகாணசபைகள், உள்ளூராட்சி தேர்தல்கள்) பிரச்சாரங்கள் மற்றும் தேர்தல் பிரச்சாரக்

காலம் என்பன தொடர்பான சட்ட ஏற்பாடுகள் ஓரினத்தன்மை கொண்டவையாக விதிக்கப்படல் வேண்டும்.

6.6.6 சமூக ஊடகங்களினூடாக பிழையான தகவல்கள் வெளியிடப்படல், தகவல்களைத் தவறான முறையில் பொருள்கோடல் செய்தல் மற்றும் நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டங்களை மீறிய பிரச்சாரப்பணிகள் என்பவற்றைத் தடுப்பதற்காக தேர்தல் ஆணைக்குழுவினருக்கு அதிகாரங்கள் கையளிக்கப்படல் வேண்டும்.

6.6.7. தேர்தல் பிரச்சார சட்டத்திற்குள் கையடக்க மற்றும் நிலையான தொலைபேசிகள் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளாமலிருப்பதன் பொறுப்பினை தொலைபேசி கம்பனிகளுக்கு வழங்கும் விதத்திலான சட்ட ஏற்பாடுகள் கொண்டுவரப்படல் வேண்டும். அவற்றை ஒழுங்குபடுத்தல் மற்றும் வழக்குத் தொடுத்தல் என்பன தேர்தல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படல் வேண்டும்

6.6.7.1. தேர்தல் பிரச்சார சட்டத்திற்குள் சமூக ஊடகங்களின் ஊடாக ஏற்பாடு செய்யப்படுகின்ற தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளாதிருப்பதற்கான பொறுப்பினை சமூக ஊடக நிறுவனங்களுக்கு வழங்கும் விதத்திலான சட்ட ஏற்பாடுகள் கொண்டுவரப்படல் வேண்டும். அவற்றை கட்டுப்படுத்தல் மற்றும் வழக்குத் தொடுத்தல் என்பன தேர்தல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

6.7. நடைமுறையிலுள்ள சட்டத்தில் வாக்களிப்பு நிலையத்தின் பணிகளல்லாத வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கெனவுள்ள சட்ட ஏற்பாடுகள் பலவீனமானவையாக உள்ளமையால், போதியளவிலான கால அவகாசத்தை வழங்குவதற்கு வேலை தருநர்களை ஊக்குவிக்கும் விதத்திலான சட்டங்கள் மற்றும் தண்டனைகள் அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.

## 6.8 வாக்களிப்பு நிலையங்களைத் தேர்ந்தெடுத்தல்

கடந்த தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட வாக்களிப்பு நிலையங்களை கருத்திலெடுத்துப் பார்க்கின்றபோது, சில வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்களுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும் வலிமை இழப்புக்கு உள்ளானவர்களுக்கான பிரவேசம் தொடர்பாக தடங்கல்கள் காணப்பட்டதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது,

ஆதலால் வாக்களிப்பு நிலையங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுத்திறன்கள் தயாரிக்கப்பட வேண்டுமென முன்மொழியப்படுவதோடு, வாக்காளர்களுக்கு மிக எளிதில் அணுகத் தக்கவாறு வாக்களிப்பு நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியதோடு, வாக்காளர்களுக்கு உள ரீதியான அழுத்தங்களை ஏற்படுத்தவல்ல வாக்களிப்பு நிலையங்களைத் தேர்ந்தெடுப்பதைத் தவிரந்து கொள்ளல் வேண்டும்.

## 6.9 .வாக்காளரின் விருப்பமின்மையை வெளிப்படுத்தல் (NOTA)

எந்தவோர் அரசியல் கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ வாக்கினை அளிப்பதற்கு விருப்பமில்லாத வாக்காளர்களிருப்பின், அவர்களுக்கு தமது கருத்தினை வெளிப்படுத்துவதற்கான முறையொன்று உருவாக்கப்படல் வேண்டும்.

## 6.10. தேர்தல் பிரச்சார அமைதிக் காலம்

6.10.1 தேர்தல் பிரச்சார அமைதிக் காலம் தொடர்பான தெளிவான சட்ட ஏற்பாடுகள் உள்ளடக்கப்படல்

6.10.2 அவ்வேற்பாடுகள் அனைத்துத் தேர்தல்களுக்கும் ஒரே விதத்தில் வலுவிலுருக்கத் தக்கவாறு சட்டமாக்கப்படல்

## 7. போதியளவிலான பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தல்

7.1. தற்போது இலங்கையில் நடைமுறையிலுள்ள பாராளுமன்ற, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் ஆகக்குறைந்த 25% பெண்களின் பிரதிநிதித்துவம் தேர்தல் சட்டங்களினூடாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அதற்கு மேலதிகமாக இப்பிரதிநிதித்துவத்தை 50% ஆக அதிகரிப்பதற்கென எடுக்க முடிந்த அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளின் பால் கவனம் ஈர்க்கப்படல் வேண்டும்.

7.2. மேற்குறித்த மூன்று மட்டங்களுக்குமுரிய வேட்புமனுப் பட்டியல்களைத் தயாரிக்கின்ற போது, போட்டியிடுவதற்கான சாத்தியப்பாடு ஆகக்குறைந்தது 25% ஆக இருக்க வேண்டுமென முன்மொழியப்படுவதோடு, மற்றொரு 25% பட்டியலுக்காக பெயர் குறிக்கப்படுவதன் மூலமான நடைமுறையொன்று அமுலுக்கு வரல் வேண்டும். (இம்முன்மொழிவு எதிர்காலத்தில் சட்டமாக்கப்படவுள்ள தேர்தல் முறைக்கேற்ப மாற்றம் செய்யப்பட வேண்டுமென்பதோடு, அம்மாற்றத்தினூடாக கட்டாயப் பங்கீடு மாற்றமடையக் கூடாதென்பதற்கு வகை கூறுதலும் வேண்டும்.)

7.3. பாராளுமன்றத் தேர்தலில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகளை கருத்திலெடுக்காமல், அனைத்து தேர்தல் மாவட்டங்களிலுமிருந்து ஆகக்குறைந்தது ஒரு பெண் உறுப்பினரையேனும் தேர்ந்தெடுக்கத்தக்க விதத்தில் சட்டமாக்கப்படல் வேண்டும்.. இத் தேர்வின்போது உரிய மாவட்டத்தில் பெண்களில் அதி கூடுதலான வாக்குகளின் சதவீதத்தைப் பெற்றுக் கொண்ட பெண்வேட்பாளர் கட்டாயம் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டுமென்பதோடு, அப்பெண் உறுப்பினருக்குரிய அரசியல் கட்சிக்குக் கிடைக்கப் பெறவேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஓர் உறுப்பினர் இவர் எனக் கருதப்பட்டு, ஏனைய உறுப்பினர்களின் தொகை தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும்.

7.4. தேசியப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கின்ற போது ஏதேனுமோர் அரசியல் கட்சிக்கு மூன்றுக்கு மேற்பட்ட உறுப்புரிமைகள் உரித்தாயின், ஒவ்வொரு நான்காம் நபராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும். அதற்கமைய 4,8,12 என பெண்கள் நியமனம் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

7.5. கட்சிகளின் பதிவு தொடர்பான சட்டத்தைத் திருத்தியமைத்து, கட்சிப் பதிவின்போது கட்சியொன்றின் நிறைவேற்றுக் குழுவில் ஆகக்குறைந்தது 30% பெண்களின் பிரதிநிதித்துவத்தைக் கட்டாயப்படுத்தல் வேண்டும்.

---

## 8. சொத்துக்கள்பொறுப்புக்கள் வெளிப்படுத்துகைகள்

---

8.1. வேட்புமனுக்களைக் கையளிக்கின்ற சந்தர்ப்பத்திலேயே முறையாகத் தயாரிக்கப்பட்ட சொத்துக்கள், பொறுப்புக்கள் வெளிப்படுத்துகைகள் தேர்தல் ஆணைக்குழுவிற்குக் கையளிக்கப்படல் வேண்டும்.

8.1.1. இதற்காக நடைமுறையிலுள்ள சொத்துக்கள் பொறுப்புக்கள் சட்டத்தின் வெளிப்படுத்துகைப் படிவத்திற்குப் புறம்பாக தேர்தல் ஆணைக்குழவினால் ஒரு புதிய படிவம் அறிமுகப்படுத்தப்படலாம்.

8.1.2. அவ்வாறு சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்துகைகளை கையளிக்காவிடத்து அல்லது பிழையான தகவல்கள் சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்துகையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்ற எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வேட்பாண்மை / உறுப்புரிமை இல்லாதொழிதல் வேண்டும்.

8.2. சொத்துக்கள் பொறுப்புகள் வெளிப்படுத்துகைகள் பகிரங்க ஆவணங்களாகக் கருதப்பட வேண்டுமென்பதோடு, அவை தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்புக்களாதலும் வேண்டும்.

8.3. மக்கள் பிரதிநிதிகளினால் சமர்ப்பிக்கப்படுகின்ற சொத்துக்கள் பொறுப்புகள் வெளிப்படுத்துகைகள் வருடாந்தம் பரிசீலிக்கப்படுகின்ற பொறிமுறையொன்று தயாரிக்கப்படல் வேண்டும்.

8.4. சொத்துக்கள் பொறுப்புகள் வெளிப்படுத்துகைகளோடு தொடர்புடைய தவறுகள் தொடர்பான சட்டங்கள் இற்றைப்படுத்தப்படல் வேண்டும்.

---

## 9. தேசியப்பட்டியலினூடாக உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல்

---

இம்முன்மொழிவு நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமை மாற்றம் செய்யப்படுகின்ற நிலைமையொன்றிற்கு மாத்திரமே பொருந்தும்.

9.1. தேசியப்பட்டியலினூடாக நியமனம் செய்யப்படுகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 29க்கு மட்டுப்படுத்தப்படல்வேண்டும்.

9.2. தேசியப் பட்டியலுக்காக பெயர் குறிக்க முடிவது, தகைமைகளுடன் கூடிய பல்வேறு துறைகளிலும் கற்றுத்தேர்ந்த புலமையாளர்களும், விசேட நிபுணத்துவஅறிவாளர்களான நபர்களேயாவர்.

9.3. பிரதிநிதித்துவமெதுவும் கிடைக்கப்பெறாத அல்லது போதியளவிலான பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறாத சனத்தொகைப் பிரிவின் குழுக்கள் மற்றும் ஏனைய சனப்பிரிவினர்களின் பிரதிநிதிகளாகவிருத்தல் வேண்டும்.

9.4. அந்தந்தக் கட்சிகளினால் தேசியப் பட்டியலுக்காக பெயர் குறிக்கின்ற நபர்களின் கல்வித்தரம் மற்றும் அவர்களின் அறிவு, அனுபவம் காணப்படுகின்ற துறை அல்லது

பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெறாத அல்லது போதியளவு பிரதிநிதித்துவம் கிடைக்காத குழுவினர் யாவர் என்பன குறிக்கப்படுதல் வேண்டும். அதற்கான முறையான படிவமொன்று தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்படல்வேண்டும்.

9.5. அத்தகைய நிபுணத்துவம் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய குறித்த சனப்பிரிவு என்பவற்றுடன் கூடிய பெயர்ப் பட்டியல் வேட்புமனு கையளிக்கப்படுகின்ற பொழுதே பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.

9.6. அப்பட்டியலில் காட்டப்பட்டுள்ள ஆட்களை மாத்திரம் உள்ளடக்கியதாக தேசியப்பட்டியல் காணப்பட வேண்டுமென்பதோடு, எந்தவொரு காரணத்தினாலும் தோல்வியடைந்த வேட்பாளர்களை, வேறு நபர்களை தேசியப் பட்டியலினூடாக நியமனம் செய்யக் கூடாது. இதற்குப் புறம்பாகநியமனம் எதனையும் தேசியப் பட்டியலுக்கு மேற்கொள்வதாயின், அது போட்டியிடுகின்ற ஒரு கட்சிக்கு / கூட்டணிக்கு அல்லது சுயேச்சைக் குழுவுக்கு ஆகக்கூடியது மூவர் அல்லது 30% என மட்டுப்படுத்தப்படலவேண்டும்.

9.7. தேசியப் பட்டியலின் உறுப்பினர்களில் மூன்றுக்கு மேற்பட்ட உறுப்புரிமைகளை உரித்தாக்கிக் கொண்ட கட்சிகள் / சுயேச்சைக் குழுக்கள் நான்காவது ஆளாக ஒரு பெண்ணை நியமனம் செய்வதற்கு பொறுப்பாதல் வேண்டும். அதற்கமைய 4,8,12.... என பெண்கள் நியமனம் செய்யப்படல் வேண்டும்.

---

## 10. தேர்தல் ஆணைக்குழு

---

10.1. தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை பாதுகாக்கப்படும் விதத்திலான நியமன முறையொன்று ஏற்படுத்தப்படல் வேண்டும்.

10.1.1. தேர்தல் ஆணைக்குழுவுக்கு நியமனம் செய்யப்படுகின்ற உறுப்பினர்கள் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்களல்லாத இலங்கைப் பிரசைகளாகவிருத்தல் வேண்டும்.

10.2. தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஆகக்குறைந்தது ஒருவரேனும் பெண் ஒருவராகவிருத்தல் வேண்டும்.

10.3. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கெனத் தேவைப்படுகின்ற அனைத்து அரசாங்க கட்டமைப்புகள் / துறைகள் என்பவற்றை வழிநடாத்துவதற்கான தத்துவங்கள் (தேர்தல்களோடு தொடர்புடையதாக) தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படல் வேண்டும்.

10.4. தேர்தல் ஆணைக்குழு வேட்பாளரொருவர் தொடர்பான அடிப்படை விபரமொன்றை உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுக்களுடன் ஒவ்வொரு வீட்டுக்கும் அனுப்பி வைப்பதன் பால் கவனம் ஈர்க்கப்படல் வேண்டும். அதற்கான பொருத்தமான படிவமொன்றை தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்த வேண்டுமென்பதோடு, அப்படிவத்திற்கு அமைய ஒவ்வொரு வேட்பாளரும் தத்தமக்குரிய தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வேட்புமனுவோடு இணைத்து சமர்ப்பித்தலும் வேண்டும்,

10.5. தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக வினைத்திறன் மிக்க வகையில் நடவடிக்கை எடுப்பதற்கும் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் முறையான அதிகாரங்களுடன் கூடிய பொறிமுறையொன்று வடிவமைக்கப்படல்வேண்டும்.

10.6. தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக துரித நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரமும், வழக்குகளை தொடுக்கும் அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உரித்தாகும் விதத்தில் சட்டங்கள் ஆக்கப்படல் வேண்டும்.

10.7. தேர்தல் ஆணைக்குழுவினால்கடைப்பிடிக்கப்படுகின்ற அலுவலர்களின் சுயாதீனத் தன்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மை என்பவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு அது ஒரு தனியான சேவையாக தாபிக்கப்படல் வேண்டும்.

10.8. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வருடாந்த கணக்கறிக்கைகள், பிரதான அலுவலர்களின் பெயர்ப்பட்டியல்கள், கட்சி அலுவலர்களின் சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்துகைகள், கட்சியின் யாப்பு என்பன தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்படல்வேண்டும்.

## 11. அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்தல்

இலங்கையின் சனத்தொகையோடு ஒப்பிடுகையில் மிகக் கூடுதலான எண்ணிக்கை கொண்ட அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோட்பாட்டு ரீதியாகப் பார்க்கின்றபோது, அது ஜனநாயகத்தின் ஒரு பண்பாக இருந்தபோதிலும் கூட, பிரயோக ரீதியாகப் பார்க்கின்றபோது அது இலங்கையில் ஒருவகையான திரிபடைந்த நிலைமையாக அவ்வாறின்றேல் ஜனநாயகம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகத் தெரியவருகிறது. கடந்த சில தசாப்தங்களுக்குள் அரசியல் கட்சிகளுக்கு எதிராக கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறைப்பாடுகள் சமூகத்துக்குள்ளிருந்து முன்வைக்கப்பட்டுள்ளன.

- மக்களின் அடித்தளத்தைக் கொண்டிராத, அரசியல் கருத்துக்கள் அல்லது கொள்கைகள் அற்ற வெறுமனே பொருளாதார பிரதியுபகாரம் இலாபம் அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன.
- இனம், சமயம், குலம் என்பவற்றை அடிப்படையாக வைத்து அரசியல் கட்சிகள் உருவாக்கப்படுகின்றன. இனங்களுக்கிடையிலான சௌஜன்யத்திற்கு இக்கட்சிகள் சில தடங்கலாக உள்ளன.
- பெரும்பாலான கட்சிகளில் உட்கட்சி ஜனநாயகத்தைக் காணமுடியவில்லை.
- கட்சியின் தலைவர் சர்வாதிகாரியின் தோற்றப்பாட்டினைக் கொள்கின்றார்.
- சில கட்சிகளின் பிரதான பதவிகள் ஒரே குடும்பத்தின் அங்கத்தவர்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகின்றன.
- அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொருளாதார அனுகூலம் அல்லது பதவிகளுக்காக கட்சிகளைக் குத்தகைக்குக் கொடுத்து வேறு குழுக்கள் பயன்படுத்துவதற்கு இடமளிக்கின்றனர்.
- சில நபர்கள் எந்தவோர் அரசியல் அடிப்படையுமின்றி வெறுமனே பிரபல்யத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசியல் கட்சிகளைப் பயன்படுத்திப் போட்டியிடுகின்றனர். (முக்கியமாக 2019 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள்)
- வேறு குழுக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக பொதுமக்களின் ஆதரவின்றி பேரளவில் கூட்டணிகள் அமைக்கப்படுகின்றன.

- பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளில் ஏறக்குறைய 50% எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதில்லை.
- சில கட்சிகள் வருடாந்தபொதுக் கூட்டங்களைக் கூட்டுவதில்லை.
- கணக்காய்வு செய்யப்பட்டவருடாந்த கணக்கறிக்கைகளை உரிய காலத்திற்குள் சமர்ப்பிப்பதில்லை.
- கட்சியின் உள்ளகக் கட்டமைப்புக்குள் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு போதியளவிலான அவகாசம் கிடையாது.
- கட்சியின் பதிவின் பின்னர் வருடாந்தம் முறையான மேற்பார்வைச் செயன்முறையொன்று கிடையாது.
- தேர்தல்களின்போது அரசியல் மற்றும் பொதுமக்களின் அடித்தளமின்றி பெருந்தொகையான கட்சிகளும் வேட்பாளர்களும் போட்டியிடுவதனுடாக பொது மக்களின் நிதி பெருமளவில் வீணடிக்கப்படுகின்றது.

எந்தவொரு அரசியல் கருத்துடனும் கூடிய குழுவொன்றிற்கு அக்கருத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகவே அரசியல் கட்சியொன்றைப் பதிவு செய்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படவேண்டுமாயினும், தனிப்பட்ட பிரதி பலன்களைக் கருத்திற் கொண்டு அத்தகைய கட்சிகள் உருவாக்கப்படுவதை ஊக்குவிக்கக் கூடாது. அதற்காக கட்சியினைப் பதிவுவதற்கு முன்னர் தற்போது நடைமுறையிலுள்ள அளவுத்திறன்களுக்கு மேலதிகமாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையும் கருத்திற்கொண்டு கட்சிகளைப் பதிவு செய்யும் சட்டத்தினைத் திருத்தி அமைக்குமாறு கோருகின்றோம்.

11.1. கட்சியொன்றைப் பதிவு செய்கின்ற போது ஆகக்குறைந்தது ஆயிரம் அங்கத்தவர்களேனும் இருக்கின்றார்களாவென்பதை உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும். (அதற்காக அங்கத்தவர்களின் கையொப்ப ஆவணமொன்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.)

11.2. ஆகக் குறைந்தது மூன்று வருடங்களுக்குரிய சமூக செயற்பாட்டினை உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும். (இதற்குரிய அளவுத்திறன்களை தேர்தல் ஆணைக்குழு உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும்.)

11.3. கட்சியின் அலுவலர்குழாத்தினுள் ஆகக் குறைந்தது 11 பேர் அல்லது அதனிலும் கூடியவர்கள் இருத்தல் வேண்டும்,

11.4. கட்சியின் நிறைவேற்றுக் குழு மற்றும் அதன் பொறுப்புக்கள் குறிப்பாக கட்சி யாப்பில் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.

11.5. கட்சியின் நிறைவேற்று அலுவலர் குழாத்தினை நியமனம் செய்தல் ஜனநாயக முறைமைக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதோடு, தீர்மானமெடுக்கும் கட்டமைப்பும் ஜனநாயக முறைமையானதென்பது உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

11.6. நிறைவேற்று உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்களாக இருக்க வேண்டுமென்பதோடு, ஒரே குடும்ப அங்கத்தவர்கள் இருப்பின் அது ஆகக்கூடியது இரண்டு பேருக்கு மட்டுப்படுத்தப்படல் வேண்டும்.அத்தோடு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் எச்சந்தர்ப்பத்திலும் ஒரே குடும்ப அங்கத்தவர்களாக இருக்கக்கூடாது.

11.7. கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுத்தல் ஆகக் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது அதனிலும் குறைந்த காலப்பகுதிக்கு ஒரு முறை மேற்கொள்ளப்பட

வேண்டுமென்பதோடு, அது இரகசிய வாக்கெடுப்பின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டுமென கட்சி யாப்பில் உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

11.8. தேர்தல் ஆணைக்குழுவினால் வருடாந்தம் கட்சிகள் தொடர்பான பின்னாய்வுச் செயன்முறையொன்றைத் தயாரிக்க வேண்டுமென்பதோடு, குறிப்பான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறுகின்ற அரசியல் கட்சிகளை உரிய பரிசீலனையின் பின்னர் வறிதாக்குவதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உரித்தாதல் வேண்டும்.

11.8.1. எந்தவொரு நியாயமான காரணமுமின்றி தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் போட்டியிடாத கட்சிகள், கட்சியின் வருடாந்த பேராளர் மாநாட்டினை நடாத்தாத அரசியல் கட்சிகள், பணத்திற்கு அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட பிரதிபலனுக்காக விற்கப்பட்டதாக அல்லது கொள்வனவு செய்யப்பட்டதாக நிரூபிக்கப்படுகின்ற அரசியல் கட்சிகள் என்பவற்றின் பதிவினை வறிதாக்குவதற்குத் தேவையான சட்டங்கள் கொண்டு வரப்படல் வேண்டும்.

11.8.2. நியாயமான காரணமின்றி கட்சி அலுவலர்களின் சொத்துக்கள் பொறுப்புகள் வெளிப்படுத்துகைகள் மற்றும் கட்சியின் கணக்காய்வு அறிக்கைகள் என்பவற்றை உரிய திகதிக்குள் கையளிக்கத் தவறுகின்ற கட்சிகளுக்காக தண்டப்பணம் விதிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உரித்தாதல் வேண்டும்.

## 11.9. பிரதேச ரீதியான கட்சிகளின் பதிவு

11.9.1. அரசியல் கட்சிகளின் மக்கள் தளம், அவை அமைக்கப்பட்ட குறிக்கோள்கள் மற்றும் இயல்புகள் என்பவற்றைக் கருத்திலெடுத்து பிரதேச ரீதியாக மற்றும் மாகாண ரீதியாகக் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான முறைமையொன்றைத் தயாரித்தல் தொடர்பான கவனம் ஈர்க்கப்படல்வேண்டும்.

11.9.2. தேர்தல் ஆணைக்குழுவினால் ஆக்கப்படுகின்ற எவையேனும் அளவுத்திறன்களில் குறிப்பிட்ட ஓர் அளவினைப் பூர்த்தி செய்ததன் பின்னர், அக்கட்சிகளை தேசியக் கட்சிகளாகப் பதிவு செய்து கொள்வதற்கான அவகாசம் கிடைக்க தக்கதாக ஏற்பாடுகள் உருவாக்கப்படல் வேண்டும்.

---

## 12. அனைத்து வாக்காளர்களினதும் வாக்குரிமையை உறுதிப்படுத்தல்

---

### 12.1. வாக்குப் பதிவு

18 வயதைப் பூர்த்தி செய்தவுடனேயே எந்தவொருபிரஜைக்கும் வாக்கினைப் பதிவு செய்து கொள்வதற்கு முடியுமான விதத்திலும், நாட்டின் அனைத்து பிரஜைகளதும் வாக்குரிமையைப் பாதுகாக்கும் விதத்திலுமான பதிவுச் செயன்முறையொன்று உருவாக்கப்படல் வேண்டுமென்பதோடு, ஒவ்வொரு பிரஜைக்கும் தடங்கலேதுமின்றி வாக்கினைப் பிரயோகிக்க முடியுமாயிருத்தலும் வேண்டும்.



12.1.1. அதற்கான முதல் கட்டத்திலேயே மூலப் பதிவு ஆவணமொன்று தயாரிக்கப்பட வேண்டுமென்பதோடு, அது ஆகக் குறைந்தது 10 ஆண்டுகளுக்கேனும் செல்லுபடியானதாய் விளங்குதல் வேண்டும். அதேபோன்று மரணம், வதிவு மாற்றம் அல்லது 18 வயதைப் பூர்த்தி செய்தல் ஆகிய நிலைமைகள் அந்தந்த சந்தர்ப்பங்களில் இற்றைப்படுத்தப்படும் விதத்திலான சட்ட வரையறைகளும், பிரயோக ரீதியான செயன்முறையும் உருவாக்கப்படல் வேண்டும்.

12.1.2. இரண்டாம் கட்டத்தில் பிறப்புப் பதிவுக்கு இணையாக 18 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற பிரஜை ஒருவருக்கு வாக்குரிமை உரித்தாகின்ற விதத்திலான சட்டங்கள் உருவாக்கப்படல்வேண்டும்.

## 12.2. வலிமை இழப்புக்குள்ளான வாக்காளர்களுக்கு வசதிகளைச் செய்து கொடுத்தல்

12.2.1. வலிமை இழப்புக்குள்ளான வாக்காளர்களுக்கு தடங்கல் ஏதுமின்றி வாக்கினைப் பிரயோகிப்பதற்குத் தேவையான சட்டரீதியானவசதிகள் மற்றும் பிரயோக ரீதியான நடைமுறையொன்று தயாரிக்கப்படல்வேண்டும். இங்கு முக்கியமாக போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொள்ளல், உதவிக்காக ஒருவரை அழைத்துச் செல்லல் போன்ற விடயங்களுக்கு ஒவ்வொரு தேர்தலின் போதும் வைத்தியர்களின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளும் முறை அகற்றப்பட வேண்டுமென்பதோடு, நிரந்தரவலிமைஇழப்புக்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பூர்வாங்க வைத்திய பரிசோதனையைத் தொடர்ந்து வாக்களிப்பதற்கான வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான நிரந்தர ஆளடையாள அட்டையொன்று வழங்கப்படல்வேண்டும்.

12.2.2. இரண்டாம் கட்டத்தின் கீழ், நிரந்தர வலிமை இழப்புக்கு உள்ளாகியுள்ள பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கின்றபோது அவர்கள் கோருவார்களாயின், அவர்களது வலிமை இழப்பை அடையாளம் காணத்தக்க விதத்திலான குறியீடுகளை உட்சேர்த்து தேசிய அடையாள அட்டையை விநியோகித்தல் தொடர்பாக கவனம் ஈர்க்கப்படல் வேண்டும்.

12.3. பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு வாக்களிப்பு நிலையத்திற்குள் தடங்கல் ஏதுமின்றி நம்பிக்கையோடு தமது வாக்கினைப் பிரயோகிப்பதற்காக 'ப்ரேல்' முறைமை அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்ப முறைமையைத் தயாரித்தளித்தல் தொடர்பாக கவனம் ஈர்க்கப்படல் வேண்டும்.

## 12.4. வாக்காளர்களுக்கான அடையாள அட்டைகளை விநியோகித்தல்

இலங்கையின் வயது முதிர்ந்தோர் சனத்தொகையில் கணிசமான ஒரு பிரிவினர் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்பதற்குத் தேவையான அடிப்படை ஆவணங்களைவைத்திராத காரணத்தினால், அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலுள்ளனர். அத்தகையவர்களில் பெரும்பாலானோருக்கு, தேர்தல் ஆணைக்குழு இனங் கண்டுள்ள மாற்றுவழி ஆளடையாள ஆவணங்களும் கூட இல்லை என்ற நிலை அவதானிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒவ்வொரு தேர்தலின் போதும் தற்காலிக அடையாள அட்டையொன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளமை வாக்கினை அளிப்பதற்கான அவர்களின் ஊக்கத்தைக் குன்றச் செய்வதற்கான ஒரு காரணமாக அமையுமாதலால் அத்தகையோரை முறையாக இனங்கண்டு தேர்தலுக்காக மாத்திரம் பயன்படுத்த முடிந்த வாக்காளர் அடையாள அட்டையொன்றை விநியோகிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரத்தினைக் கையளிக்கின்ற ஏற்பாடுகள் உட்சேர்க்கப்படல் வேண்டும்.

## 13. வேட்பாண்மை

### 13.1. பிரஜாவுரிமை

அனைத்து வகைத் தேர்தல்களிலும் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சிகளில் தீர்மானங்களையெடுக்கின்ற சபைகளின் உறுப்பினர்கள் இரட்டைப் பிரஜா உரிமை உள்ளவர்களல்லாத இலங்கைப் பிரஜைகளாகவிருத்தல் வேண்டும்.

13.2. அனைத்து வகைத் தேர்தல்களிலும் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் 20%, இளைஞர் பிரதிநிதித்துவத்தை (பெண்கள் உள்ளிட்ட)கொண்டவர்களாகவிருத்தல் வேண்டும்.

13.3. நீதிமன்ற நீதிபதிகள், பதவி நிலை அலுவலர்கள், இராணுவத்தின் உயர் அலுவலர்கள், பொலிஸ் சேவையின் உயர் அலுவலர்கள் மற்றும் கூட்டுத்தாபன நியதிச்சட்ட சபைகளின் மேலதிகாரிகள், ஆணைக் குழுக்களின் உறுப்பினர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச அதிகாரம், செல்வம் மற்றும் நலன்புரிச் செயல்களில் ஈடுபடுகின்ற அலுவலர்கள் இளைப்பாறிய பின்னர் அல்லது அப்பதவியிலிருந்து விலகிய பின்னர் 3 ஆண்டுகள் முடிவடையும் வரை எந்தவொரு தேர்தலிலும் வேட்பாளராகப் போட்டியிட இடமளித்தலாகாது.

13.4. ஒவ்வொரு வேட்பாளரும் தான் பொது மக்கள் பிரதிநிதி ஒருவராக வருவதற்கு தகைமையீனமுள்ள ஒருவரல்லவெனத் தெரிவிக்கின்ற சத்திய வெளிப்படுத்துகையொன்றை வழங்க வேண்டுமென்பதோடு, அதில் போலித் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றமொன்றின் எதிரே நிரூபிக்கப்படுமிடத்து அவரின் உறுப்புரிமை அற்றுப் போதல் வேண்டும்,

13.5. ஒவ்வொரு வேட்பாளரும் தமக்குரிய வேட்புமனுவோடு தான் தேர்தலில் போட்டியிடுவதற்கான குறிக்கோள்கள் யாவையெனவும், தனது தகைமைகள் எவையெனவும் கூறுகின்ற பத்திரமொன்றை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்குதல் வேண்டும். தேர்தல் ஆணைக்குழு அதற்கான பொருத்தமான படிவமொன்றைத் தயாரித்தளித்தல் வேண்டும். அத்தகவல்களை வாக்காளர் தெரிந்து கொள்ளத் தக்கவாறு பகிரங்கப்படுத்துதல் வேண்டும்.

## 14. மக்கள் பிரதிநிதிகள் கட்சி மாறுதல்

14.1. இலங்கையில் நடைமுறையிலுள்ள முறைமைக்கு அமைய, வாக்காளர் வாக்களிப்பது கட்சிக்காதலால் எவரேனுமொரு வேட்பாளர் தனது கொள்கைக்கு அமைய தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியில் தொடர்ந்தும் பணியாற்ற முடியாதவிடத்து, சுயாதீன உறுப்பினர் ஒருவராக இருக்க முடியுமே ஒழிய, கட்சி மாற்றத்தை மேற்கொள்ள முடியாதென சட்டங்கள் ஆக்கப்படல் வேண்டும்.

14.2. கட்சியின் உறுப்பினர்களில் 1/3 பகுதியினர் அல்லது அதனினும் கூடுதலானவர்கள் கட்சி மாறுவதற்கு தீர்மானமெடுப்பின் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும்.

14.3. எனினும் அரசாங்கக் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கு மாறியமை காரணமாக, அவரின் உறுப்புரிமை இல்லாதொழியக்கூடாது. இருந்தபோதிலும் அவரின் அணி மாற்றம் காரணமாக ஆட்சி அதிகாரம் அற்றுப் போகுமாயின் அவரின் உறுப்புரிமையை இல்லாதொழித்தல் வேண்டும்.

## 15. பிரஜைகளின் கடமைப் பொறுப்புகள்

### 15.1. பொது மக்கள் பிரதிநிதிகளை மீள அழைத்துக்கொள்ளல்

தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுகின்ற அல்லது அதற்கான போதிய முயற்சியை மேற்கொள்ளாத மக்கள் பிரதிநிதிகள், மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்ற பிரதிநிதிகள், அவர்கள் தெரிவுசெய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளின் பின்னர் மீள அழைக்கப்படுவதற்காக சபாநாயகரிடம் விண்ணப்பிப்பதற்குரிய அதிகாரம் குறித்த பிரதேசத்தின் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு வாக்காளருக்கு உரித்தாதல் வேண்டும்.

எனினும் அதற்காக உரிய மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சிவில் அமைப்புகளில் 50%ற்குக் கூடுதலானவை கையொப்பமிட்டிருத்தல் அல்லது பொது மக்கள் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளில் 50%ற்கு மேற்பட்டவர்கள் கையொப்பமிட்டிருத்தல் வேண்டும்.

இத்தகைய சந்தர்ப்பமொன்றில் உரிய உறுப்பினருக்கு தமது பிழையைத் திருத்திக் கொள்வதற்காக 6 மாத கால அவகாசம் வழங்கப்படல் வேண்டுமென்பதோடு, அதுதொடர்பாக சபாநாயகர் திருப்தி அடைவாராயின் பாராளுமன்றத் தேர்தலொன்றுக்கு ஆற்றுப்படுத்துதல் வேண்டும்.

15.2. பதவி ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்ததைத் தொடர்ந்து, கொள்கைப் பிரகடனங்களுக்கு அல்லது வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கவில்லையென உறுதிப்படுத்தப்படுமாயின், அவர்களுக்கு எதிராக நம்பிக்கை மீறல், உடன்படிக்கையை முறித்தல் என்பவற்றின் கீழ் நீதிமன்றம் செல்ல பிரஜைக்கு அதிகாரமிருக்க வேண்டுமென்பதோடு, கொள்கைகளை செயற்படுத்திக்கொள்ள நீதிமன்றக் கட்டளையொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியப்பாடும் காணப்படல் வேண்டும்.

15.3. தேர்தலொன்றின் போது ஒரு கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட கொள்கைப் பிரகடனம் தமது பதவிக் காலப்பகுதிக்குள் செயற்படுத்த முடிந்த பிரயோக ரீதியானதும் குறிப்பான அட்டவணையுடன் கூடியதுமானதாயிருத்தல் வேண்டும்.

கொள்கைப் பிரகடனம் தேர்தல்தினத்திற்கு 14 நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டுமென்பதோடு, அக்கட்சியின் செயலாளர்

மற்றும் வேட்பாளரினால் கையொப்பமிடப்பட்டு சட்டரீதியான சவாலுக்குட்படுத்தத் தக்க ஆவணமாயிருத்தல் வேண்டும்,

#### 15.4. அனைத்து தேர்தல் ஊழல்கள் தொடர்பாகவும் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பிரஜைகளுக்குள்ள வாய்ப்பினை விரிவாக்கம் செய்தல்

இங்கு தேர்தலொன்றின் போது கட்சிகள், வேட்பாளர்கள் அல்லது ஆதரவாளர்கள் அல்லது வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்படுகின்ற தேர்தல் ஊழல்கள் பொதுவாக நாட்டுக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் பாதிப்புகளை ஏற்படுத்த வல்லவையாதலால் அதற்கான மட்டுப்பாடுகள் எவையுமின்றி பொதுமக்களுக்கு அல்லது பிரஜைகளை உள்ளடக்கிய அமைப்புகளுக்கு நீதிமன்றத்தின் முன்னே நீதிமன்ற செயன்முறையை மேற்கொள்வதற்கு இடமளித்தல் வேண்டும்

15.5. நீதிமன்றத்தின் ஒத்துழைப்பை நாடுகின்ற பணியின் பெறுமானம் முடிவடைவதற்கு முன்னர், நீதிமன்றச் செயன்முறையை முடிவுக்குக் கொண்டுவர சட்டத்தினூடாக ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும்.

#### 16. உறுப்புரிமை உரித்தற்றுப்போகும் சந்தர்ப்பங்கள்

16.1. குற்றவியல் குற்றமொன்றிற்கு சட்டத்தின் முன் குற்றவாளியாதல், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றமொன்றிற்கு குற்றவாளியாதல் அல்லது அரசு ஆதனங்கள் மற்றும் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்த குற்றமொன்றிற்குக் குற்றவாளியாதல் போன்ற காரணிகள் 7ஆண்டுகள் காலப்பகுதிக்கு எந்தவொரு தேர்தலிலும் வேட்பாளராவதைத் தடை செய்தல் வேண்டும்.

16.2. மக்கள் பிரதிநிதி ஒருவராக நியமனம் செய்யப்பட்டதன் பின்னரும் கூட, மேற்குறித்த குற்றத்திற்கு குற்றவாளியாயின், உறுப்புரிமை இல்லாதொழிய வேண்டுமென்பதோடு, விருப்புப் பட்டியலில் அடுத்துள்ள வேட்பாளர் வறிதான ஆசனத்திற்கு நியமனம் செய்யப்படல் வேண்டும்.

#### 17. எல்லை நிர்ணயம்

1980 ஆம் ஆண்டின் எல்லைநிர்ணயத்தைப் போலவே கடந்த உள்ளூராட்சி, மாகாணசபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாகவும் அரசியல் ரீதியாக பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆதலால், புதிய தேர்தல் முறைமைக்கு அமைய எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படுமாயின், பொதுவாக எல்லை நிர்ணயத்தின் போது கருத்தில் கொள்ளப்படுகின்ற விடயங்களுக்கு மேலதிகமாக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் பாலும் கவனம் ஈர்க்கப்படல் வேண்டும்.

முக்கியமாக எல்லைநிர்ணயத்தின் அடிப்படையாக தற்போது நிலவுகின்ற கிராம அலுவலர் பிரிவுகள், உள்ளூர் அதிகார சபைகளின் வட்டாரங்கள், உள்ளூராட்சி அதிகார எல்லைகள், பிரதேச செயலகப் பிரிவுகள் என்பவற்றைக் கருத்திலெடுப்பதாயின், அவற்றில் காணப்படுகின்ற பாரதூரமான ஒழுங்கீனங்களை குறைந்த மட்டத்தில் பேண நடவடிக்கை எடுத்தல் வேண்டும். உதாரணமாக - ஓரிடத்தில் சனத்தொகையில் 1500 பேருக்கு ஒரு கிராம அலுவலர் காணப்படுகின்ற அதேவேளை, மற்றோரிடத்தில் 27,0000 பேருக்கு ஒருவர் என காணப்படுவதைக் கூறலாம். அதற்கமைய,

17.1. தற்போது நடைமுறையிலுள்ள கட்டமைப்புக்குள் காணப்படுகின்ற வேறுபாடுகளை நீக்குதல்

17.2. அந்தந்த பிரதேசங்களிலுள்ள பல்லினத் தன்மையைக் கருத்திலெடுத்தல்

17.3. மக்களின் கருத்து நியாயமான விதத்தில் பிரதிநிதித்துவப்படுத்த இடமளித்தல்

17.4. எல்லை நிர்ணயத்தின் போது ஒவ்வொரு நிறுவனத்துக்குமிடையில் ( உள்ளூராட்சி, மாகாண சபைகள், பாராளுமன்றம் ) ஏதேனுமோர் இணைப்பு கட்டியெழுப்பப்படத்தக்க விதத்தில் நடவடிக்கை எடுத்தல்.

உதாரணம் - (X) தொகை கிராம அலுவலர் பிரிவுகளை ஓர் உள்ளூராட்சி வட்டாரமாகப் பெயர்குறித்தல். (Y) தொகை வட்டாரங்களை ஓர் உள்ளூராட்சி நிறுவனமாக மாற்றுதல்.

(Z) தொகை உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலக நிறுவனங்களை மாகாணசபைத் தேர்தல் தொகுதியொன்றாக மாற்றுதல்.

(ஈ) தொகை மாகாணசபை தேர்தல் தொகுதிகளை பாராளுமன்ற தேர்தல் மாவட்டமாக மாற்றுதல்.

17.5 வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பிரயோகிக்கின்ற போது சிரமங்கள் ஏற்படாதவாறு பூகோள எல்லைகளையும் பிரயோக நிலைமைகளையும் கருத்திலெடுத்தல்.



**PAFFREL**

# No.16, Byrde Place, Off Pamankada Rd,  
Colombo 06, Sri Lanka.

Tel: 0112558570/1 i Fax: 0112558572

Email: [paffrel@sltnet.com](mailto:paffrel@sltnet.com)

Web: [www.paffrel.lk](http://www.paffrel.lk)